

## நிதியியல் துறை அபிவிருத்திகளும் உறுதிப்பாடும்

### 8.1 பொதுநோக்கு

- பொருளாதார தாக்கங்கள் மற்றும் முன்னேற்ற மடைந்த பொருளாதார அபிவிருத்தி ஆகிய வற்றின் மத்தியிலும் நிதியியல் துறையானது 2005 இல் விரிவாக்கமடைந்து முன்னேற்றத்தைத் தொடர்ந்தது. 2005 ஆம் ஆண்டில் நிதியியல் நிறுவனங்கள் இலாபங்கள் மற்றும் உறுதித் தன்மையின் அடிப்படையில் மேம்பட்ட செயற்திறனை வெளிப்படுத்தியது. அவற்றின் நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளின் செயற்பரப்பும் விரிவடைந்தது. நிதிநிறுவனங்கள் வழங்கும் புதிய சேவைகள் மற்றும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உரிய புதிய நிறுவமொன் நின் உருவாக்கம் காரணமாக நிதி கிடைப்பனவு மேலும் விரிவடைந்தது. நிதியியல் சந்தைகளின் செயற்பாடுகள் உயர் சாதனை மட்டங்களை அடைந்தன. இப்போக்கு அந்நியச் செலாவணி மற்றும் பங்குச்சந்தைகளில் பொருளாதார மற்றும் அரசியல் உறுதிப்பாடு மற்றும் மெய்த்துறை வளர்ச்சி என்பன காரணமாக ஏற்பட்ட சாதக சூழ்நிலை களால் ஏற்பட்டதாகும். கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் திறமையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிதியியல் துறையின் சுமுகமான செயற்பாட்டிற்கு ஏதுவாக புதிய சட்டத்தின் அறிமுகம், மிகச்சிறந்த பன்னாட்டு நல் நடைமுறை களினை ஒத்தவகையில் ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் என்பன காரணமாக நிதித்துறையின் உட்கட்டமைப்பானது மேலும் முன்னேற்றமடைந்தது.
- 2005 காலப்பகுதியில் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் திறமையை மேலும் மேம்படுத்த மத்திய வங்கியினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2005 செத்தெம்பரில் இயற்றப்பட்ட 28 ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டமானது மத்திய வங்கியானது கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் மற்றும் பணச்சேவை வழங்குவோரைக் கண்காணிக்கவும் காசோலைகளின் இலத்திரனியல் சமர்ப்பிப்பை இலகுபடுத்தவும் வகை செய்கின்றது. உண்மை நேர

மொத்தத் தீர்ப்பனவு முறைமை மற்றும் பத்திரங்களற்ற பிணைகள் தீர்ப்பனவு முறைமை என்பவற்றின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்ட துடன் முறைமையின் வீச்சு விரிவாக்கத் தினூடாகவும் முறைமை மேம்பாடுகளுடாகவும் இம்முறைமைகளின் திறமையும் அதிகரித்தது. காசோலை பிரதி மைப்படுத்தலும் மற்றும் சுற்றோட்டக்குறைப்புக்குமான முறைமைக்கான (கா.பி.சு.மு) ஆரம்பவேலை நிறைவு செய்யப் பட்டதுடன் இம்முறைமை 2006 ஆரம்பத்தில் செயற்பட ஆரம்பிக்கப்படவுள்ளது. காசோலை தீர்ப்பனவுக்கு எடுக்கும் நேரங்களை நாடு பூராகவும் குறைத்து பொதுமக்களுக்கு பயனளிப்பதனூடாக கா.பி.சு.மு ஆனது காசோலைகளுடாக அடிப்படையில் மேற் கொள்ளப்படும் சில்லறை மற்றும் குறைந்த பெறுமதி கொடுப்பனவுகளின் செய்முறையை மேம்படுத்த உதவும்.

- வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிறுவனங்களை வலுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் ஒழுங்குபடுத்தல் மற்றும் சட்ட கட்டமைப்பானது மேலும் மேம்பட்டன. 2007/2008 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாசல் II என்ற வங்கிகளின் ஒழுங்குபடுத்தல் மூலதன அளவு தொடர்பான கட்டமைப்புக்கு வங்கிகளைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி தொடர்ந்தும் மேற்கொண்டது. இக் கட்டமைப்பானது நிதி நிறுவனங்களினால் எதிர்நோக்கப்படும் இடர்நேர்வு முகாமையின் திறனை மேம்படுத்த துணைபுரியும். வங்கிகளின் இயக்குனர்களை தொரிவு செய்கையில் பின்பற்றப்படும் "பொருத்தம் மற்றும் தகுதிகாண்" விதிகள் மேலும் பலப்படுத்தப்பட்டன. நிதி நிறுவனங்கள் தமது மூலதன அளவை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் தனி ஒருவருக்கு வழங்கக்கூடிய கடனின் உச்சஎல்லை, தொடர்புடைய சாராருடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் தகவல்களின் வெளிப்படுத்துகை தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் மோசடி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்வதிலுள்ள ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் பிரச்சாரத்தினை

மத்திய வங்கி தொடர்ந்து மேற்கொண்டது. நிதித்துறை தொடர்பான பல்வேறு சட்டங்கள் இத்துறையின் திறமையினை மேம்படுத்தும் நோக்கிலும் இடர்நேர்வு முகாமை மற்றும் உறுதிப்பாட்டு நியமங்களை மேம்படுத்துவதற்காகவும் திருத்தப்பட்டன.

- முறைமையினைப் பொறுத்து முக்கியத்தவம் வாய்ந்த நிதிநிறுவனங்களது முதன்மை செயலாற்றக் குறிகாட்டிகளிலும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையிலும் முன்னேற்றங்கள் பிரதி பலித்தமை யால் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடானது 2005 இல் மேலும் மேம்பட்டதெனினும் சில பாதகமான இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. வெளியக அதிர்வுகளின் தாக்கம் இன்னமும் முற்றாக அகன்றுவிடவில்லை. அதிகரித்துச் செல்லும் எண்ணெய் விலைகள் நடைமுறைக் கணக்கு பற்றாக் குறையினை மேலும் அதிகரிக்கக்கூடும். பேரின பொருளாதார உறுதிப்பாட்டினை

மேம்படுத்துவதனூடாக நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் இறைசார் உறுதிப்பாட்டை அடைதல் நெருக்கடியானதாகவிருக்கும். தனியார் துறைக்கான கடனின் அளவு இன்னமும் அதிகமாகும். இது கடன் தரத்தின் உள்ளார்ந்த ஆற்றலைக் குறைக்கும் சாத்தியத்தைக் கொண்டதாகும். எவ்வாறெனினும் சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டு, நிதி நிறுவனங்களின் மூலதன அளவு அதிகரிக்கப்பட்டமை, இடர்நேர்வு முகாமை நடைமுறைகளின் மேம்பாடு, இறை உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள், சந்தைகள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் என்பன இடர்நேர்வுகள் தணிக்கப்படவும் முகாமிக்கப்படவும் உதவும். இவ்வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட மேலுமொரு நடவடிக்கை நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு அறிக்கையை வெளியிடுவதாகும்.

அட்டவணை 8.1  
நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள்

	2004 (அ)		2005 (ஆ)	
	ரூ.பில்	மொத்த சதவீதப் பங்கு	ரூ.பில்	மொத்த சதவீதப் பங்கு
<b>வங்கித் தொழில் துறை</b>	<b>1,892.7</b>	<b>68.7</b>	<b>2,193.9</b>	<b>69.8</b>
மத்திய வங்கி	414.0	15.0	440.6	14.0
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் (இ)	1,161.4	42.1	1,448.9	46.1
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	317.3	11.5	304.4	9.7
<b>வங்கியல்லாத வைப்புக்களை ஏற்கும் நிதியியல் நிறுவனங்கள்</b>	<b>97.1</b>	<b>3.5</b>	<b>119.2</b>	<b>3.8</b>
பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்	66.2	2.4	87.5	2.8
கூட்டுறவு கிராமிய வங்கிகள்	25.8	0.9	26.5	0.8
சிக்கன கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள்	5.1	0.2	5.2	0.2
<b>சிறப்பியல்பு வாய்ந்த ஏனைய நிதியியல் நிறுவனங்கள்</b>	<b>135.9</b>	<b>4.9</b>	<b>137.9</b>	<b>4.4</b>
முதன்மை வணிகர்கள்	61.4	2.2	44.6	1.4
குத்தகையிடல் கம்பனிகள்	47.8	1.7	63.2	2.0
வணிக வங்கிகள்	21.0	0.8	24.0	0.8
நம்பிக்கைக் கூறுகள்	4.2	0.2	4.6	0.1
துணிகர முதலதன் கம்பனிகள்	1.5	0.1	1.5	0.0
<b>ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்</b>	<b>630.3</b>	<b>22.9</b>	<b>693.7</b>	<b>22.1</b>
ஊழியர் சேம நிதியம்	379.4	13.8	424.0	13.5
ஊழியர் நம்பிக்கை நிதியம்	51.8	1.9	58.6	1.8
ஏனைய சேம நிதியங்கள்	104.8	3.8	106.2	3.4
காப்புறுதிக் கம்பனிகள்	94.3	3.4	104.9	3.3
<b>மொத்தம்</b>	<b>2,756.0</b>	<b>100.0</b>	<b>3,144.7</b>	<b>100.0</b>

மூலம், இலங்கை மத்திய வங்கி

(அ) திருத்தியமைக்கப்பட்டது

(ஆ) தற்காலிகமானவை

(இ) உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு வங்கித் தொழில் பிரிவுகள் இரண்டினதும் ஒன்று திரட்டப்பட்ட சொத்துக்கள்

- இடைநிலைக் கிரயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டமை, கம்பனித் தொகுதிகளை மேற்பார்வை செய்தல், கம்பனி ஆளுகையில் ஏற்பட்ட மேம்பாடு என்பன மீதான பலதரப்பட்ட முக்கியமான விடயங்களின் பிரேரணை நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினையும் தாக்குப்பிடிக்கும் திறனையும் மேலும் அதிகரிக்கும். பிராந்திய நியமங்களுடன் ஒப்பிடுகையில் இன்னமும் ஒப்பிட்டு ரீதியில் உயர்வாக இருப்பினும் வட்டி வீத இடைவெளியினால் வெளிப்படுத்தப்படும் வங்கிகளின் இடைநிலை கிரயம் அண்மைக் காலத்தில் குறைவடைந்தது. இடைநிலைக் கிரயத்தை அதிகரிக்கும் உயர் செயற்பாட்டுச் செலவினங்களைக் குறைப்பதற்கு வங்கிகள் திறமையை அதிகரித்து உற்பத்தித்திறனை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலம் இடைநிலைக் கிரயம் குறைவடையும். பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை பாதிக்கும் நிதியியல் நிறுவனங்களின் பங்கு உரிமைத்துவ திரட்சி தொடர்பான அண்மைக்கால பிரச்சனைகள் நிதி நிறுவனங்களின் கம்பனி ஆளுகையினை மேம்படுத்துவதன் அவசியத்தை கோட்டுக் காட்டியுள்ளன. நிதியியல் கம்பனித் தொகுதிகளின் முழுப் பங்குரிமைகளிலும் அதன் விளைவாக ஏற்பட்ட அக்கறைகளின் முரண்பாடுகளிலும் இது தெளிவாகப் புலப்பட்டது. வங்கிச் சட்டத்தின் கடுமையான நடைமுறைப்

படுத்தலூடாக கம்பனி ஆளுகையை மேம்படுத்தவும் அதிகரித்த வெளிப்படுத்தல்களுடாக சந்தைசார் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் மத்திய வங்கி ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

## 8.2 நிதியியல் நிறுவனங்களின் அபிவிருத்திகள்

- பொருளாதாரத்தின் நிதியியல் தேவைகளுக்கு பயனுறுதியுடன் ஆதரவளிக்கும் வகையில் நிதியியல் துறையின் இயலாவு மற்றும் செயல் திறமை உயர்த்தி நிதியியல் நிறுவனங்கள் 2005 இல் மேலும் விரிவடைந்து மேம்பாடடைந்தன. காப்புறுதி மற்றும் குத்தகை நிறுவனங்களது எண்ணிக்கை அதிகரித்தது. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கியொன்று உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றுடன் இணைக்கப்பட்டமை வங்கிகளின் எண்ணிக்கையை ஆரம்பத்தில் குறைவடையச் செய்தபோதும் அரசாங்கத்துக்கு சொந்தமான சிறப்பியல்பு வங்கியான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மை வங்கியின் உருவாக்கத்துடன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. பிரதானமாக கொடுகடன் செயற்பாடுகளது தொடர்ச்சியான விரிவாக்கத்தின் காரணமாக நிதியியல் நிறுவனங்களது மொத்தச் சொத்துக்கள் 14 சதவீதத்தினால் அதிகரித்தது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பன நிதியியல் சொத்துக்களில் 56 சதவீதத்திற்கு மேலாக பங்களிப்பு வழங்கி நிதியியல் துறையில் ஒரு முதன்மை நிலையை கொண்டிருந்தன. வங்கித்தொழில் துறையினுள், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தொடர்ந்தும் மிகப்பெரிய வைப்புத் திரட்டுநர்களாகக் காணப்படுகின்றன. இடர்நேர்வு முகாமைத்துவ ஒழுங்குமுறை மற்றும் வங்கித்தொழில் துறையின் வினைத்திறன் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு துணைபுரிகின்றவாறு மூலதனத்தின் போதுமாந் தன்மையை உயர்த்துவதற்கும் பாசல் II மூலதன அணுகுமுறையை 2008 இல் நடைமுறைப் படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க வேலைகள் வங்கியியல் துறையிலான குறிப்பிடத்தக்கதான அபிவிருத்தியாகும்.

### இலங்கை மத்திய வங்கி

- இலங்கை மத்திய வங்கியின் மொத்தச் சொத்துக்கள் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களிலான விரைவான அதிகரிப்புடன் 2005 இல் 6.4 சதவீதத்தினால் அதிகரித்தது. அதிகரித்த தேறிய வெளிநாட்டுச் சொத்தின் தாக்கத்தினை தீவிரமான திறந்த

சந்தைத் தொழிற்பாடுகளுடாக சமனிலைப் படுத்தலை தொடர்ந்து தேறிய உள்நாட்டு சொத்துக்கள் வீழ்ச்சியடைந்தன.

- நாடு குறிப்பிடத்தக்களவான பெறுமதியுடைய வெளிநாட்டு நிதிகளின் உட்பாய்ச்சல்களை கொடைகள், கடன்கள், படுகடன் நிவாரணம் மற்றும் பணஅனுப்புதல்கள் மூலம் பெற்றுக் கொண்டது. இது தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் முற்றுமுழுதான மேம்பாட்டிற்கு இட்டுச்சென்று சென்மதிநிலுவை மிகைக்கு வழிவகுத்தது. வெளிநாட்டு மூலங்களிலிருந்து கொடைகள் மற்றும் கடன்கள் எனும் வடிவில் அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயப் பெறுகையின் மத்திய வங்கிக்கான விற்பனை மற்றும் உள்நாட்டு அந்நியச் செலாவணி வங்கித்தொழில் பிரிவுகளிடமிருந்தான வெளிநாட்டு கடன்பாடுகள் என்பவை தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பிற்கு இட்டுச்சென்று அதன் விளைவாக சந்தையின் ரூபா திரவத்தன்மைக்கு வழிவகுத்தன. மிதமிஞ்சிய திரவத் தன்மை திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுடாக ஈர்க்கப்பட்டு மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களது இருப்புக்களின் வீழ்ச்சிக்கும் அது தொடர்பில் தேறிய உள்நாட்டு சொத்துக்களிலான வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
- பொறுப்புக்களைப் பொறுத்தவரை நாணயத்தின் அதிகரித்த கொடுக்கல்வாங்கல்களுக்கான அதிகரித்த கேள்வியினைப் பிரதிபலித்து மத்திய வங்கியின் மொத்த நாணய வழங்கல் 14 சதவீதத்தினால் (ரூ.16.5 பில்லியன்) அதிகரித்தது. நியதி ஒதுக்கு நோக்கங்களுக்காக வர்த்தக வங்கிகளால் மத்திய வங்கியில் வைத்திருக்கப்படும் வைப்புக்கள் 19 சதவீதத்தினால் அதிகரித்து (ரூ.10 பில்லியன்) வர்த்தக வங்கிகளின் வைப்புக்களிலான பொறுப்புக்களின் வளர்ச்சியினைப் பிரதிபலித்தது.

### உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்

- செயற்பாட்டு பரப்புக்களது விரிவாக்கம், உற்பத்தி வீச்சுக்களது விரிவாக்கம் மற்றும் பணிகளின் தரத்திலான மேம்பாடு என்பவற்றுடன் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் செயற்பாடுகள் விரிவடைந்தது. எண்ணிக்கையில் 22 ஆகவுள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தமது 1405 கிளைகள் மற்றும் 1695 ஏனைய பணி நிலையங்களைக் கொண்டதொரு வலையமைப்பினூடாக தமது பணிகளை

விரிவடையச் செய்தன. வங்கித்தொழில் அடர்த்தி அதாவது ஒரு இலட்சம் ஆட்களுக்கான வங்கிச் சிளைகளது எண்ணிக்கை, 2004 இல் 7.1 இலிருந்து 2005 இல் 7.2 ஆக மேம்பாடடைந்து, நாட்டின் வங்கிச் சேவைகளின் கிடைப்பனவை மேம்படுத்தியுள்ளது. தன்னியக்கக் கூற்றுப் பொறிகள் மற்றும் விற்பனை நிறுவனங்களிலுள்ள இலத்திரனியல் நிதிய மாற்றல் வசதிகள் என்பவற்றின் மொத்த எண்ணிக்கை 2004 இல் முறையே 810 மற்றும் 6542 ஆகவிருந்து 2005 இல் முறையே 901 மற்றும் 7013 ஆக அதிகரித்தது. குறித்த எண்ணிக்கையான வங்கிகள் விசேடமாக தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட விநியோக உற்பத்திகளான தொலைபேசி வங்கித்தொழில், இலத்திரனியல் வங்கித்தொழில் தனிச்சிறப்புக்களுடன் கூடிய கொடுகடன் அட்டைகள் மற்றும் புதிய வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்களது அறிமுகத்துடன் வாடிக்கையாளர்களுக்கான தமது வங்கித்தொழில் உற்பத்தி மற்றும் பணிகளை விரிவாக்கியிருக்கின்றன.

• **வர்த்தக வங்கித்தொழில் தொழிற்பாடுகள் விரிவாக்கத்துடன் அவற்றின் நிதியியல் உறுதியும் மேம்பாடடைந்தமையினால் முன்மதியுடைய ஒழுங்குவிதிகள் மற்றும் கம்பனி ஆளுகையினை உயர்த்துவதனூடாக வங்கியின் நுணுக்கமான மேற்பார்வையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.** வங்கித்தொழிலின் வெளிப்படாத தன்மையை உயர்த்துவதற்காக வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளில் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தைசார் ஒழுக்கத்தை பேணுவதற்காக வங்கிகள் செயற்படக்கூடும் மற்றும் மூலதன போதுமானதன்மை உட்பட்ட தமது முக்கிய நிதியியல் செலாற்றக் குறிகாட்டிகளை வெளிப்படுத்த வேண்டுமென கோரப்பட்டன. இத்தகைய வழிமுறைகள் வங்கிகளை தமது சிறந்த இடர்நேர்வு முகாமைத்துவத்திலான தேவை தொடர்பில் மேலும் உணர்வுள்ளவையாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வங்கிகளும் இது தொடர்பில் பல்வேறு முயற்சிகளை குறிப்பாக கொடுகடன் மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வு போன்ற விடயங்களில் மேற்கொண்டுள்ளன. குறித்த எண்ணிக்கையான வங்கிகள் தமது கடன் மீள்பெறுகையை உறுதிப்படுத்தியதுடன் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு கொடுகடன் கணிப்பு முறைகளையும் அறிமுகப்படுத்தின. 2004 இல் அறிமுகப் படுத்தப்பட்ட கட்டாய தரமிடலின்

கீழ், சில வங்கிகளின் கொடுகடன் தரம் இன்னமும் வெளியிடப்பட வேண்டியிருப்பினும், எல்லா வங்கிகளும் கொடுகடன் தரமிடுதலைப் பெற்றுக்கொண்டுள்ளன.

- **உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அமைப்பிலான அபிவிருத்திகள்:** உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் 2004 இன் 17 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து 2005 இல் 22 சதவீதத்தினால் அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது பொருளாதார நடவடிக்கையில்

அட்டவணை 8.2  
வங்கிகள், வங்கிக் கிளைகளின் பரம்பல்

வகை	2004 முடிவில்(அ)	2005(ஆ) முடிவில்
<b>உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்</b>		
<b>i. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை</b>	22	22
உள்நாட்டு வங்கிகள்	11	11
வெளிநாட்டு வங்கிகள்	11	11
<b>ii. வர்த்தக வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்</b>	2,540	3,100
<b>கிளைகள் (இ)</b>	1,374	1,405
உள்நாட்டு வங்கிக் கிளைகள்	1,341	1,368
முதன்மைக் கிளைகள்	1,090	1,106
வேளாண்மைப் பணிநிலையக்கிளைகள்	-	-
கச்சோரிக் கிளைகள்	22	22
விரிவாக்கக்கொடுப்பனவு அலுவலகங்கள்/ பணிக்கருமீட்டங்கள்	219	229
கடல்கடந்த கிளைகள்	10	11
வெளிநாட்டு வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்	33	37
கிளைகள் (ஈ)	27	30
ஏனைய பணி நிலையங்கள்	6	7
அடகு வைக்கும் நிலையங்கள்	188	194
மாணவர்களின் சேமிப்புப் பிரிவு	978	1,501
<b>உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்</b>		
<b>i. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை</b>	14	14
பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	6	6
தேசிய சேமிப்பு வங்கி	1	1
நீண்டகால கடன்வழங்கும் நிறுவனங்கள்	2	2
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	3	3
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	2	2
<b>ii. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்</b>	406	404
<b>கிளைகள்</b>	374	369
பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	196	197
தேசிய சேமிப்பு வங்கி	112	114
நீண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	23	11
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	27	27
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	16	20
ஏனைய பணி நிலையங்கள்	32	35
<b>அனைத்து வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்</b>	<b>2,946</b>	<b>3,504</b>

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) திருத்தியமைக்கப்பட்டது.

(ஆ) தற்காலிகமானவை.

(இ) நகை அடகு பிடிக்கும் நிலையங்கள் மற்றும் மாணவர்கள் சேமிப்பு அலகுகள் நீங்கலாக தலைமை அலுவலகங்கள் உட்பட்ட.

(ஈ) விரிவாக்க அலுவலகங்களையும் துணை அலுவலகங்களையும் உள்ளடக்கும்.

அட்டவணை 8.3  
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் சொத்துக்களும் பொறுப்புக்களும்

ரூபா மில்லியன்

விடயம்	2004 முடிவில்	2005 முடிவில் (அ)	மாற்றம்			
			2004		2005	
			தொகை	%	தொகை	%
<b>சொத்துக்கள்</b>						
திரவச் சொத்துக்கள்	275,756	331,066	29,982	12.2	55,310	20.1
கையிலுள்ள பணம்	16,240	18,366	3,056	23.2	2,127	13.1
மத்திய வங்கியிலிருந்து வரவேண்டியவை	54,664	69,880	16,765	44.2	15,216	27.8
வெளிநாட்டுநாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட சொத்துக்கள்	118,677	137,020	42,018	54.8	18,343	15.5
திறைசேரி உண்டியல்கள்	38,234	36,750	(3,328)	(8.0)	(1,484)	(3.9)
திறைசேரி முறிகள் (ஆ)	31,929	53,099	(30,098)	(48.5)	21,170	66.3
வர்த்தக உண்டியல்கள்	16,013	15,950	1,570	10.9	(63)	(0.4)
<b>கடன்களும் மேலதிகப் பற்றுக்களும்</b>	634,651	753,521	120,228	23.4	118,870	18.7
கடன்கள்	499,604	608,181	104,909	26.6	108,577	21.7
மேலதிகப் பற்றுக்கள்	135,048	145,340	15,319	12.8	10,293	7.6
நிலையான மற்றும் ஏனைய சொத்துக்கள்	139,126	161,822	(94,901)	(40.6)	22,696	16.3
<b>பொறுப்புக்கள்</b>						
மூலதனக் கணக்குகள்	77,220	103,088	2,023	2.7	25,868	33.5
மொத்த வைப்புக்கள்	842,932	1,002,381	142,440	20.3	159,449	18.9
கேள்வி வைப்புக்கள்	110,900	145,082	16,779	17.8	34,181	30.8
தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்	732,031	857,300	125,661	20.7	125,268	17.1
கடன்பாடுகள்	41,528	50,318	363	0.9	8,790	21.2
உள்நாட்டு கடன்பாடுகள்	33,946	42,303	(2,237)	(6.2)	8,357	24.6
வெளிநாட்டு கடன்பாடுகள்	7,583	8,015	2,600	52.2	433	5.7
ஏனைய பொறுப்புக்கள்	199,740	257,143	22,369	12.6	57,403	28.7
<b>மொத்தச் சொத்துக்கள்/ பொறுப்புக்கள்</b>	1,161,420	1,412,930	167,195	16.8	251,510	21.7

(அ) 2005 ஓகத்திலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் என்டிபி வங்கியுடன் இணைந்து கொண்ட தேசிய அபிவிருத்தி மூலம்: இலங்கை மத்திய வங்கி வங்கியின் சொத்துக்கள்/பொறுப்புக்கள் நீங்கலாக தேசிய அபிவிருத்தி வங்கி உள்ளடங்கலாக 2005 இறுதியில் உள்ளவாறான மொத்தச் சொத்துக்கள்/பொறுப்புக்கள் ரூ.1,448,900 மில்லியனாகக் காணப்பட்டது.

(ஆ) 1998 மே 18 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் திறைசேரி முறிகள் வர்த்தக வங்கிகளின் திரவச் சொத்துக்களின் ஓர் பகுதியாகக் கருதப்பட்டது.

காணப்பட்ட நிலைத்துநிற்கும் விரிவாக்கத்தினாலும் கம்பனி மற்றும் வீட்டுத் துறைகளிடமிருந்தான கொடுகடனாக்கான வலுவான கேள்வியினாலும் ஏற்பட்டதாகும். வங்கித்தொழில் துறையில் சொத்துக்களின் அதியுயர் வளர்ச்சி வீதமான 36 சதவீதம் வெளிநாட்டு வங்கிகளில் பதிவு செய்யப்பட்டது. இது பகுதியளவில் தனது சொத்துக்களது அடிப்படையினை விஸ்தரிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட மேலதிக மூலதனத்தின் விளைவாகும். இது வங்கித் துறையின் மொத்தச் சொத்துக்களில் வெளிநாட்டு வங்கிகளது சொத்துக்களது பங்கினை அதிகரிப்பிற்கும் பங்களிப்புச் செய்தது. சொத்துக்களின் அடிப்படையில் அடுத்த அதியுயர் வளர்ச்சியைப் பதிவு செய்தவை உள்நாட்டு தனியார் வங்கிகளாகும். இது 23 சதவீதத்தினால் உயர்வடைந்து வங்கித்துறையின் மொத்தச் சொத்துக்களிலும் போட்டித்தன்மையிலும் தமது

பங்கினை அதிகரித்துக்கொண்டன. அதன்படி, மொத்தச் சொத்துக்களில் அரசு வங்கிகளின் பங்கு மேலும் குறைவடைந்தது.

- கடன்களின் பெரும்பகுதி உள்நாட்டு தனியார் வங்கிகளினாலும் அதனைத் தொடர்ந்து அரசு வங்கிகளினாலும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தக் கொடுகடனில் 14 சதவீதம் மாத்திரமே பங்களிப்புச் செய்த வெளிநாட்டு வங்கிகள் தமது அதிகரித்த வளங்களுடன் தனியார் துறைக்கான கொடுகடனின் அதியுயர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அடுத்த உயர் வளர்ச்சி, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட மொத்தக் கொடுகடனில் 48 சதவீதமென்ற அதியுயர் பங்களிப்புச் செய்துள்ள உள்நாட்டு தனியார் வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன்களில் காணப்பட்டது. மொத்தக் கொடுகடனில் 38 சதவீதத்திற்கும் பங்களிப்புச்

செய்து அரசு வங்கிகளின் கொடுகடன் வளர்ச்சி 17 சதவீதமாகக் காணப்படுகிறது.

- **உள்நாட்டு தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளின் டி.என்.ஐ. இலாபத்தன்மை அதிகரித்தது.** மறுபுறத்தில் வெளிநாட்டு வங்கிகளது இலாபத்தன்மை 2005 இல் சொத்துக்களுக்கான வருவாய் மூலதனத்திற்கான வருவாய் குறைவுக்கு வகைசெய்தது. பிரதானமாக 2005 இல் கொண்டுவரப்பட்ட மேலதிக மூலதனத்தினாலும் ஐ.அ.டொலருக் கெதிராக ரூபாவின் பெறுமதியுயர்வுடன் வெளிநாட்டு செலாவணி வருவாய்களின் குறைவினாலும் இவ் இலாபத்தன்மை விகிதங்களின் வீழ்ச்சி ஏற்பட்டது.

**உரிமம் பெற்ற வங்கிகளின் நிதி மூலங்கள் மற்றும் பயன்பாடுகள்:** வைப்புக்கள், மூலதன நிதிகள் மற்றும் இலாபங்களை உள்ளடக்கிய உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் வளங்களை அடிப்படை இவ்வாண்டில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தது. ரூபாவிலானதும் வெளிநாட்டு நாணயங்களின் லானதுமான வைப்புக்களை உள்ளடக்கிய மொத்த வைப்புக்கள் மேலும் அதிகரித்து 2005 இல் திரட்டப்பட்ட மொத்த வளங்களில் 63 சதவீதமாக பங்களிப்புச் செய்துள்ளன. ரூபா வைப்புக்கள் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 86 சதவீதத்தினால் பங்களிப்பைச் செய்து 17 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ள அதேவேளையில் மொத்த

வைப்புக்களில் 14 சதவீதத்துக்கும் பங்களிப்புச் செய்த வட்டியற்ற கேள்வி வைப்புக்கள் 31 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. வைப்புக்களிலான உயர்ந்த வளர்ச்சி பொருளாதார நடவடிக்கைகளது தொடர்ச்சியான விரிவாக்கத்தின் வீட்டுத் துறையினரின் அதிகரித்த செலவிடத்தக்க வருவாயின் ஒரு பிரதிபலிப்பாகும். வெளிநாட்டு நாணய வைப்புக்கள் 13 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து திரட்டப்பட்ட மொத்த வைப்புக்களில் 20 சதவீதத் திற்கு பங்களிப்புச் செய்துள்ளன. 2005 இல் மொத்த வைப்புக்கள் 19 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன.

- **நிதிகளின் மொத்த வளர்ச்சிக்கு மூலதன ஒதுக்கங்களினதும் பங்களிப்பு 2004 இல் 1.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து 10 சதவீதமாக காணப்பட்டது.** இது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட உயர் மூலதன வழிமுறைகளினொரு பிரதிபலிப்பாக மூலதனத்தை அதிகரிப்பதற்கு வங்கிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். வர்த்தக வங்கிகளின் ரூபாவிலான மற்றும் வெளிநாட்டுப் படுகடன்களை உள்ளடக்கிய கடன்பாடுகள் 25 சதவீதத்தினால் அதிகரித்து. திரட்டப்பட்ட மொத்த வளங்களின் 5 சதவீதத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளது.

- **2005 இல் நிரப்பப்பட்ட ரூபா 252 பில்லியன் பெறுமதியான உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் பெருமளவிலான வளங்கள் கடன்வழங்கல் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன.** தனியார் துறையிடமிருந்து கடனுக்கான அதிகரித்த கேள்வியனைத் தொடர்ந்து திரட்டப்பட்ட மொத்த வளங்களில் ஏறத்தாழ 47 சதவீதக் கடன்கள் மற்றும் முற்பணங்களை வழங்க பயன்படுத்தப்பட்டது. வளங்களின் அதிகரிப்பில் ஏறத்தாழ 24 சதவீதம் அரசு பிணையங்களிலான முதலீட்டிற்கும் அரசாங்கத்திற்கான கடனுக்குமாக வகைகூறியுள்ளது. வளங்களின் அதிகரிப்பில் ஏறத்தாழ 7 சதவீதம் வெளிநாட்டு மீதிகள் எனும் வடிவில் பேணப்பட்டுள்ளது. 2005 இல் மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளது ஒதுக்கங்கள் ஏறத்தாழ ரூ.15 பில்லியனால் அதிகரித்து வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் மீதான பொறுப்புக்களின் அதிகரிப்பினைப் பிரதிபலிக்கின்றது.

- **தனியார் துறைக்கான கடன்வழங்கல் தொடர்ந்தும் பிரதானமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வியாபாரம், வீடமைப்பு, வேளாண்மை, கைத்தொழில், நிதியியல், சுற்றுலா மற்றும்**

அட்டவணை 8.4

**வர்த்தக வங்கிகளின் கொடுகடன் அட்டை தொழிற்பாடுகள்**

	2004(அ)	2005(ஆ)	%மாற்றம்
<b>வழங்கப்பட்ட கொடுகடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை</b>			
உள்ளூர்	507,591	637,326	25.6
உலகளாவிய	79,158	73,243	-7.5
	428,433	564,083	31.7
<b>ஆண்டு இறுதியில் வெளிநின்ற கொடுகடன் (ரூ.மில்)</b>			
உள்ளூர்	11,111	15,009	35.1
உலகளாவிய	722	2,331	222.9
	10,389	12,678	22.0
<b>வரவேண்டிய நிலுவை (வெளிநின்ற கொடுகடனின் %ஆக)</b>	18.88	8.20	-56.6
<b>வரவேண்டிய முன்னைய நிலுவை (வெளிநின்ற கொடுகடனின் %ஆக)</b>	10.54	7.10	-32.6
<b>வணிகர்களிடமிருந்தான தரகு (%)</b>	0.25-3.5	0.25-3.5	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) திருத்தியமைக்கப்பட்டது.


(ஆ) தற்காலிகமானவை.

**நுகர்வுக்கானதாகக் காணப்பட்டது.** கொடுகடனில் மிகப்பெரிய பங்கினை (35 சதவீதம்) வசித்த வியாபாரத்துக்கான கொடுகடன் 2005 இல் 15 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. நுகர்வு மட்டும் வீடமைப்பு நோக்கங்களுக்கான கடன் ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 32 சதவீதமான உயர்ந்தளவானதொரு வீதத்தில் வளர்ச்சியடைந்து மொத்தக் கொடுகடனிலான வளர்ச்சியில் முறையே 17 சதவீதம் மற்றும் 15 சதவீத பங்களிப்புச் செய்துள்ளது. நுகர்வு வகைப் பிரிவினாவுள் கொடுகடன் அட்டை தொடர்பான வெளிநின்ற கொடுகடன் 35 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து ரூ.15 பில்லியனாக காணப்பட்டதோடு செயற்பாட்டிலுள்ள அட்டைகளது எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பும் காணப்பட்டது. மேலதிகப்பற்றுடன் ஒப்பிடுமிடத்து கடன்களிற்கு வழங்கப்பட்ட ஒப்பீட்டளவில் தாழ்ந்த மெய் வட்டி வீதத்தினைப் பிரதிபலித்து மேலதிகப்பற்றின் 7.6 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து கடன்கள் 21.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது.


- **வர்த்தக வங்கிகளின் பொதுத் துறைக்கான திரண்ட வெளிப்படுத்துகை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கொடுகடன்கள் அதிகரிப்பொன்றினால் முழுமையாக அதிகரித்தது.** வர்த்தக வங்கிகளின் கூட்டுத் தாபனங்களுக்கான கொடுகடன்கள் வீழ்ச்சியடைந்தன. அரசிற்கான தேறிய கொடுகடன் ஏறத்தாழ ரூ.60 பில்லியனால் அதிகரித்தது. இது முக்கியமாக அரசிற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுக்கடன்கள், திறைசேரி முறி உடமைகளிலான அதிகரிப்பு மற்றும் அரசிற்கான மேலதிகப்பற்றுக்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் வர்த்தக வங்கிகளுடனான வைப்புக்கள் 2005 இல் ரூ.7 பில்லியனாக அதிகரித்தது. வர்த்தக வங்கியிடமிருந்தான அரசுக்கான தேறிய கொடுகடன் விரைவாக அதிகரித்தபோதிலும் கூட திறைசேரி உண்டியல்கள் உடைமை வீழ்ச்சியடைந்ததன் முற்றுமுழுதான காரணத்தினால் மத்திய வங்கியிடமிருந்தான அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ.33 பில்லியனினால் வீழ்ச்சியடைந்ததால் வங்கித்தொழில் முறைமை முழுமையிலுமான அரசிற்கான தேறிய கொடுகடன் 2005 இல் ரூ.26 பில்லியனால் மாத்திரமே அதிகரித்தது. வர்த்தக வங்கிகளிடமிருந்தான அரசு கூட்டுத் தாபனங்களுக்கான கொடுகடன்கள் ஏறத்தாழ

**வரைபடம் 8.1**

**வர்த்தக வங்கியின் நிதியங்களின் மூலங்களும் பயன்பாடுகளும் (2005 இறுதியிலுள்ளவாறு)**



**வர்த்தக வங்கிகளின் நிதியங்களின் பயன்பாடுகள்**



ரூ.24 பில்லியனால் வீழ்ச்சியடைந்து வர்த்தக வங்கிகளினால் பொதுத்துறைக்கான வெளிப்படுத்துகையை மட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளது.

- **முக்கிய செயலாற்றுகை குறிகாட்டிகள்: வர்த்தக வங்கிகளின் அனைத்து முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகளும் 2005 இல் மேம்பாடடைந்தன.** இது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மேம்படுத்தப்பட்ட மீட்சிப்போக்கினை எடுத்துக் காட்டுகின்றது. முக்கியமான வெளிநாட்டுச் செலாவணி வருவாயிலானதொரு வீழ்ச்சியின் காரணமாக முன்னைய ஆண்டினை விட வட்டியில்லா வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் தேறிய வட்டி வருவாயிலான உயர் அதிகரிப்பின் காரணமாக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் வரிக்கு முன்பான இலாபத்தன்மை 42 சதவீதத்தினால் அதிகரித்தது. சொத்துக்கள்

மீதான விளைவு மற்றும் பங்கு மீதான விளைவு என் பவற்றிலான இலாபத்தன்மையும் அதிரிகரித்தது. செயற்படாக் கடன்கள் மேலும் வீழ்ச்சியடைந்தமையில் பிரதிபலிக்கப் பட்டவாறு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் சொத்துக்களது தரம் மேம்பாடடைந்தது. இந்த மேம்பாடானது கடன்வழங்கல் பட்டியல்களின் விரிவாக்கம், உறுதியான மீள்பெறுகை மற்றும் சில வங்கிகள் அறவிடமுடியாக்கடனை பதிவழித்தமை என்பவற்றின் தேறிய விளைவாகும். உயர் வெளிநாட்டு உட்பாய்ச்சல்களுடன் பணம் சந்தையில் திரவத்தன்மை நிலைப்பாடுகள் மேம்பாடடைந்ததன் காரணமாக வங்கித்தொழில் முறைமையின் திரவத்தன்மையும் ஒரு வசதியான மட்டத்தில் மாறாதிருந்தது. உயர்த்தப்பட்ட செயலறிவு மிக்க ஒழுங்குவிதிகளினால் பூர்த்தி செய்வதற்கான சில வங்கிகளினால் ஆக்கப்பட்ட மேலதிக மூலதன உட்பாய்ச்சலுடன் மூலதன போதுமானதன்மை விகிதம் மேம்பாடடைந்து ஆகக் குறைந்த ஒழுங்குபடுத்தல் நியமமான இடர் நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் 10 சதவீதத்திற்கு மேலாகக் காணப்பட்டது. மேலும் செயற்படாக் கடன்களுக்கான ஏற்பாடுகளும் வசதியளிக்கக்கூடிய மட்டங்களில் மாறா திருந்ததுடன் வங்கித்தொழில் துறையின் மீட்சிப்போக்கினை வலுப்படுத்தியது.

- **வட்டி உழைக்கும் சொத்துக்களிலான சராசரி வட்டிவீத விளைவிற்கும் சராசரி வட்டிவீத செலவிற்கு மிடையிலான வேறுபாடு என வரை விலக்கணப் படுத்தப்படுகின்ற வட்டிவீத வேறுபாடு 2005 இல் வீழ்ச்சியடைந்தபோதிலும் பிராந்திய நியமங்களுடன் ஒப்பிடுமிடத்து தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றன. முக்கியமாக வைப்பு வீதங்களிலான அதிகரிப்பின் காரணமாக வட்டி வீத வேறுபாடுகளில் ஒரு படிப்படியான வீழ்ச்சி இந்த ஆண்டு காலத்திலும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், வங்கித்தொழில் முறைமை (i) அதன் தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துகின்றபொழுதிலும் (ii) இடர்நேர்வு முகாமைத்துவத்திலான உயர்வுபடுத்தும் பொழுதிலும் (iii) தேறிய வட்டி வருவாய்களில் தங்கியிருந்தலைக் குறைப்பதற்காக கட்டணங்களை அடிப்படையாகக் கொண்ட வருவாய்களை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் பொழுதிலும் மேலும் ஒரு வீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியும்.**
- **அரசு வங்கிகளை மீளமைத்தல்: அரசு வங்கிகளினால் உபாயதொழில் முயற்சிகள்**

**முகாமைத்துவ முகவரான்மையின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட உபாயத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.**

- **இலங்கை வங்கி: குறித்துரைக்கப்பட்ட எல்லைப் பரப்புகளான சிளை தன்னியக்கமாக்கல், மூலதன உயர்வும் முகாமைத்துவ தகவல் முறைமைகளும் மற்றும் மனிதவள அபிவிருத்தி என்பவற்றிலான தனது இலக்குகளை வங்கி இவ்வாண்டு காலப்பகுதியில் அடைந்துகொள்ள முடிந்துள்ளது. 2004 இல் உருவாக்கப்பட்ட உபாயத் திட்டத்தில் இரு வருட காலப்பகுதியில் சொத்து மறுசீரமைப்பு, அடைவதற்கான முறைமையைத் தரமுயர்த்தல், மனிதவள அபிவிருத்தி மற்றும் ந்திகளை உள்ளிருந்து உருவாக்குவதன் மூலமான மூலதன அதிகரிப்பு போன்ற எல்லைப் பரப்புகளை அடைந்து கொள்வதற்கான அடித்தள இலக்குகள் வங்கிக்கு வழங்கப்பட்டன. தன்னியக்குதல் தொடர்பாக இலங்கை வங்கி உடன்கேவையுடன் இணைக்கப்பட்ட சிளைகளின் எண்ணிக்கையை 165 இற்கு விரிவாக்கி, உயர் போட்டித்தன்மையுள்ள வங்கித்தொழில் கைத்தொழிலில் வினைத்திறனான உயர் தரத்திலான பணிகளை வழங்குவதற்கான தனது திறனை உயர்த்தி சந்தைத் தலைவர் எனும் தனது நிலையினை ஒரே அளவில் பேணியுள்ளது.**
- **மக்கள் வங்கி: வியாபார மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் வங்கி, 2001 இல் பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ ரூ.8 பில்லியன் பாதகமான தேறிய பெறுமதியினை இல்லாதொழித்து ஏறத்தாழ ரூ.4 பில்லியன் சாதகமான தேறிய பெறுமதியினையும் பதிவு செய்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன் நேற்றத்தினை மேற்கொண்டுள்ளது. உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவரான்மையின் மேற்பார்வையின் கீழ் வங்கியினால் உருவாக்கப்பட்ட 5 வருடகால வியாபார மறுசீரமைப்புத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இக்காலப்பகுதியிலான அரசிற்கான 65 பில்லியன் ஐ.அ.டொலர்கள் தொடர் கொடுகடனூடாக ரூ.8.5 பில்லியனை எதிர் பார்த்துள்ளது. இத்திட்டத்தின் வெற்றியானது ஊழியர்கள், உற்பத்தித்திறன், சொத்து மறுசீரமைப்பு மற்றும் கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவம் என்பவை தொடர்பாக அடித்தளக் குறியீட்டு இலக்குகளை அடைந்து கொள்வதுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை மக்கள் வங்கியின் நீண்டகால வாய்ப்பு நிலை மற்றும் போட்டித்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதனை இலக்காகக்**



**சிறப்புக் குறிப்பு - 16**

**வட்டிவீத வேறுபாடு மற்றும் வட்டி வீத இலாபத்தின் பிராந்திய ரீதியிலான ஒப்பீடு மீதான ஆகப்பிந்திய தகவல்**

உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையில் உயர் தொழிற்பாட்டுச் செலவுகளின் முக்கிய காரணமாக 2003 இல் இலங்கையில் இடையீட்டுச் செலவு பிராந்தியத்தில் அதிகூடியதாக இருந்ததை எடுத்துக்காட்டும் சிறப்புக் குறிப்பு 2 இல் உள்ளவாறு வட்டி வீத வேறுபாட்டினதும் வட்டிவீத இலாபத்தினதும் பிராந்திய ரீதியிலான ஒப்பீட்டை ஆண்டறிக்கை 2004 தருகிறது. 2004 இற்கான ஆகப்பிந்திய தரவுடனான தகவல் இலங்கையில் வட்டி இலாபம் வீழ்ச்சியடைந்ததைக் காட்டிய போதிலும் இப்பவும் இது பிராந்தியத்தில் அதிகூடியதாகக் காணப்படுகின்றது. எனினும், வங்கித்தொழில் முறைமை தொழிற்பாடு வினைத்திறனை முன்னேற்றல், இடர்நேர்வு முகாமைத்துவத்தை அதிகரித்தல் மற்றும் தேறிய வட்டி வருமானம் மீது தங்கியிருத்தலைக் குறைப்பதற்கு கட்டண அடிப்படையிலான வருமான மூலங்களை

**அட்டவணை சீ.16.1:  
வார்த்தக வங்கிகளின் வட்டிவீத வேறுபாடும்  
வட்டிவீத இலாபமும்  
2002 - 2004**

	சொத்து சதவீதம்			
	இந்தியா	பாகிஸ்தான்	வங்காளதேசம்	இலங்கை
<b>வட்டி வீத வேறுபாடு</b>				
2002	2.2	1.8	0.5	3.8
2003	2.6	2.2	1.6	4.7
2004	2.9	2.1	1.2	4.2
<b>வட்டிவீத இலாபம்</b>				
2002	2.8	3.1	1.0	3.8
2003	3.1	3.0	1.9	4.2
2004	3.1	2.9	2.0	3.9
<b>தொழிற்பாடு செலவு</b>				
2002	2.2	2.7	1.9	3.8
2003	2.4	2.5	1.8	4.2
2004	2.3	2.4	1.8	4.2
<b>சொத்துக்கள் மீதான வருமானம்</b>				
2002	1.0	0.8	0.5	0.9
2003	1.2	1.2	0.5	1.1
2004	1.3	1.3	0.7	1.1
<b>பங்கு மீதான வருமானம்</b>				
2002	17.5	14.3	12.4	20.5
2003	19.0	20.5	10.6	21.8
2004	14.1	19.8	14.3	18.4

$$\text{வட்டிவீத வேறுபாடு} = \frac{\text{வட்டி வரும்மானம்}}{\text{கடன் பெறல் (\%)}} = \frac{\text{(வட்டி உழைக்கும் சொத்துக்கள் + செயலாற்றக் கடன்கள் + மத்தியவங்கியுடனான நியதி ஒதுக்குகள் + கையிலுள்ள காசு) இன் சராசரி}}{\text{வட்டிச் செலவினங்கள்}} (\%) - \frac{\text{சராசரி வைப்புக்களும் கடன்பாடுகளும்}}$$

$$\text{வட்டிவீத இலாபம்} = \frac{\text{வட்டிவரும்மானம்} - \text{வட்டிச் செலவினங்கள்}}{\text{சராசரிச் சொத்துக்கள்}} (\%)$$

கொண்டிருக்கின்றன. மக்கள் வங்கி நிர்ணயிக்கப்பட்ட அடித்தளக் குறியீட்டு இலக்குகளில் சிலவற்றை நிறைவேற்றியதன் தொடர்ச்சியாக மேற்கூறப்பட்ட திட்டத்தின் கீழ் ரூ.2.0 பில்லியன் மூலதன உள்ளீட்டினை 2005 திசம்பரில் பெற்றுக் கொண்டுள்ளது. வங்கியின் செயற்படாக் கடன்களை இடமாற்றம் செய்வதற்கும் முகாமை செய்வதற்குமான தனியானதொரு பிரிவினை நிறுவவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2005 இல் செயற்படாக் கடன் விகிதம் 14 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக மேம்பாடடைந்தது. 2005 இல் அறி முகப்படுத்தப்பட்ட மைய வங்கித்தொழில்

முறைமையின் கீழ் 40 கிளைகள் பூரணமாகத் தன்னியக்கமயப்படுத்தப்பட்டன.

**உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்**

- உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் அபிவிருத்தி வங்கிகள், சேமிப்பு வங்கிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் போன்ற பலதரப்பட்ட வங்கித்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. தேசிய அபிவிருத்தி வங்கியின் இணைவின் விளைவினை நீக்கும்பொழுது உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் மற்றும் இலாபங்கள் முறையே 13 சதவீதம் மற்றும் 6 சதவீதத்தினால் வளர்ச்சி

## அட்டவணை 8.5

உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த நிறுவனங்களினால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் துறைவாரியான பகிர்நதளிப்பக்கள்(அ)

துறை	ரூபா மில்லியன்	
	2004	2005(ஆ)
ஆண்டில் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக்கடன்கள்	48,639	42,422
வேளாண்மை	1,492	965
கைத்தொழில்	8,642	7,065
சுற்றுலா	757	292
வர்த்தகம்	2,939	4,448
நிதி	10,101	9,759
வீடமைப்பு	10,524	12,210
கடன் மீட்பு	111	56
ஏனையகடன்கள்	14,073	7,626
<b>வழங்கப்பட்டகடன்கள் (இ)</b>	<b>46,633</b>	<b>47,811</b>
ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்களின் சதவீதமாக பகிர்நதளிக்கப்பட்ட கடன்கள்	96	113

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

- (அ) பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் நீங்கலாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி மேலாண்மை உள்ளடங்கலாக.  
 (ஆ) தற்காலிகமானவை.  
 (இ) முன்னைய ஆண்டுகளில் ஒப்புதலளிக்கப்பட்டு ஆய்விற்குரிய ஆண்டில் வழங்கப்பட்ட கடன்களை உள்ளடக்கும்.

யடைந்தது. தேசிய அபிவிருத்தி வங்கி வைப்புக்களில் தங்கியிராததனால் தேசிய அபிவிருத்தி வங்கியின் இணைவின் விளைவினை நீக்கிய, உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் வைப்புக்கள் இன்னமும் 6 சதவீதத்திலான அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி என்டிபீ வங்கியுடன் 2005 ஓசத்து மாதத்தில் இணைந்ததன் பின்னர் ஒரு வர்த்தக வங்கியாக மாற்றப்பட்டது. இணைவினைத் தொடர்ந்து நிதியியல் துறையில் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் சொத்துக்களின் பங்கு 2004 இல் 13 சதவீதத்திலிருந்து 2005 இல் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. எனினும் ஆண்டுகாலப்பகுதியில் சிறிய நடுத்தர முயற்சியாண்மை வங்கியின் பிரவேசத்தினால் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்தும் 14 ஆக மாறாதிருந்தது. தேசிய அபிவிருத்தி வங்கியின் வெளியேற்றத்துடன் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளின் கிளை வலையமைப்பு 2005 இல் 369 ஆகச் சுருக்கமடைந்தது.

- உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் கடன்வழங்கல் வீடமைப்பு, கைத்தொழில் மற்றும் நிதியியல் துறைகளில் செறிந்து காணப்பட்டது. ஆண்டு காலத்தில் அனுமதியளிக்கப்பட்ட

கடன்களில் இம்முன்று துறைகளும் 69 சதவீதத்திற்கு வகை கூறியது. வீடமைப்புத்துறையானது அரசு ஈட்டு முதலீட்டு வங்கி, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி போன்ற பல்வேறு உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளிலிருந்து கடன்களின் அதியுயர் பங்கினை பெற்றுக்கொண்டிருப்பதால் முக்கியமாக இவ்வங்கிகள் இத்துறைக்கு சேவையாற்றுகின்றது. எனினும், சொத்துக்களின் சேர்க்கையில் அரசு பிணையங்களிலான முதலீடு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் 25 சதவீத பங்குடன் ஒப்பிடுமிடத்து 53 சதவீதமாக காணப்பட்டு உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் சொத்துக்களின் கட்டமைப்பு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினை விட குறிப்பிடத்தக்களவு வேறுபடுகின்றது. வட்டி வீதங்களின் உயர்வின் காரணமாக மூலதன நட்டங்கள் ஏற்பட்டதால் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் இலாபங்கள் 2004 உடன் ஒப்பிடுமிடத்து வீழ்ச்சியடைந்தது. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் 2005 இன் இறுதியில் வெளிநின்ற மொத்தக் கடன்களும் வைப்புக்களும் முறையே ரூ.113 பில்லியன் மற்றும் ரூ.230 பில்லியனாக காணப்பட்டது. அதேவேளை, துறையின் மொத்த இலாபங்கள் 2004 இல் ரூ.7.9 பில்லியன்களிலிருந்து ரூ.6.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.

## பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள்

- பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் தமது கடன் வழங்கல் மற்றும் வைப்பு நடவடிக்கைகளிலான அதிகரிப்பு தமது கிளை வலையமைப்பின் விரிவாக்கம் மற்றும் தமது நிதியியல் மேம்பாடு போன்றவற்றுடன் ஒரு ஆரோக்கியமான தொரு செயலாற்றுகையினை 2005 இல் பதிவு செய்துள்ளன. பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் தமக்குக் கிடைக்கத்தக்கதான நிதியியல் வளங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில் மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட செயற்திறன் மிக்க தேவைப்பாடுகளுக்குப்பட்டு 2005 இல் பொதுமக்களிடமிருந்து சேமிப்பு வைப்புக்களினை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டன.
- பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 2004 இன் 23 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து 2005 இல் ஏறத்தாழ 32 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளின் மொத்தச்

சொத்துக்களின் பங்கு ஒப்பீட்டளவில் சிறியதாக விருப்பினும் சொத்துக்களிலான விரைவான அதிகரிப்பானது சனத்தொகையில் ஒரு பகுதிக்கு, விசேடமாக வேறுபட்ட இடர்நேர்வு தோற்றப் பாடுகளைக் கொண்டவர்களுக்கு, முக்கியமான நிதியியல் பணி வழங்குநராக பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் காணப்படுவதனைக் குறித்து நிற்கின்றது. 2005 இன் இறுதியளவில் 28 பதிவு செய்யப்பட்ட, நிதிக்கம்பனிகள் இலங்கையில் தொழிற்பட்டு வந்துள்ளன. அவை தமது வியாபார நடவடிக்கைகளை குத்தகை, வாடகைக் கொள்வனவு மற்றும் உண்மைச் சொத்து நடவடிக்கைகளில் ஒருமுகப்படுத்தியிருந்தன.

- **பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளின் முக்கிய வியாபாரப் பரப்புகளான வாடகைக் கொள்வனவு, குத்தகை மற்றும் உண்மைச் சொத்துக்களுக்கான கடன்வழங்கல் தொடர்ந்தும் அதிகரித்தபோதிலும் வாடகைக் கொள்வனவினால் நிதியிடப்படுகின்ற இரண்டாம் பாவனை வாகனங்களிற்கான பெறுமதிசேர் வரியின்மையின் காரணத்தினால் வாடகைக் கொள்வனவு ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினைக் காட்டியது.** பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளினால் வழங்கப்பட்ட கடன்களும் முற்பணங்களும் 2004 இன் 25 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து ஏறத்தாழ 34 சதவீதத்தால் அதிகரித்தது. 2005 இல் வாடகைக் கொள்வனவு மற்றும் குத்தகை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனியின் மொத்தச் சொத்துக்களில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களது பட்டியல்கள் 70 சதவீதத்திற்கும் வகைகூறியது. உண்மைச் சொத்துக்களது அபிவிருத்திக்கான கடன் வழங்கல் உயர்ந்த வீதத்தில் அதிகரித்தபோதிலும் உயர்ந்துசெல்லும் வட்டிவீதச் சூழலில் வளர்ச்சியானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவில் மந்தப்படுத்தப்பட்டுள்ளது.
- **மூலதன நிதியங்கள் மற்றும் வங்கிக் கடன்பாடுகளுக்கு மேலதிகமாக பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளின் முக்கிய நிதி மூலமாக தொடர்ந்தும் வைப்புக்கள் காணப்படுகின்றன.** பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளின் மொத்த வெளிவந்த நிதியில் ஏறத்தாழ 65 சதவீதத்திற்கு வகைகூறி வைப்புக்கள் முன்னைய ஆண்டின் 14 சதவீதத்துடன் (ரூ.5 பில்லியன்) ஒப்பிடுமிடத்து 2005 இல் ஏறத்தாழ 23 சதவீதத்தினால் (ரூ.9 பில்லியன்) வளர்ச்சியடைந்தது. ஒப்பீட்டு ரீதியில் வங்கிகளை

விட பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளால் வழங்கப்பட்ட உயர் வைப்பு வீதங்கள் வைப்புக்களிலான இந்த அதிகரிப்பிற்கு பங்களிப்புச் செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் 2005 பெப்பிருவரி தொடக்கம் பொது மக்களிடமிருந்து சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டபோதிலும் அவற்றினால் திரட்டப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் மேலும் விரிவுபட வேண்டியுள்ளது. மாறாக 2005 இல் அவற்றின் வங்கிகளிடமிருந்தான கடன்பாடுகள் ஏறத்தாழ 110 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளன. இவை மொத்த நிதி மூலங்களில் ஏறத்தாழ 17 சதவீதத்திற்கு வகைகூறியுள்ளன. முக்கியமாக இலாபங்களில் நிறுத்தி வைத்தலுடனான ஒதுக்கங்களிலான அதிகரிப்பின் காரணமாக பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளின் மூலதன நிதிகள் ஏறத்தாழ 43 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து 2005 இல் நிதி மூலங்களில் 18 சதவீதமாகக் காணப்பட்டன.

### ஏனைய நிதி நிறுவனங்கள்

- **முதனிலை வணிகர்கள்: சந்தை வட்டி வீதங்களிலான உயர்வு முதனிலை வணிகர்களை மோசமாகப் பாதித்து அவர்களின் இலாபங்கள், சொத்துக்கள் மற்றும் மூலதன மட்டங்களிலானதொரு வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.** உயர்ந்துசெல்லும் வட்டி வீதங்களது சூழ்நிலையில் சந்தைப் பெறுமதிப்படியான மதிப்பீட்டிலிருந்து எழுகின்ற மீள்பெறுமதியிடல் நட்டங்களை குறைப்பதற்காக முதனிலை வணிகர்கள் அரச பிணையங்களிலான தமது வர்த்தக முதலீட்டுப் பட்டியல்களை குறைத்து தமது நேர்மாற்று மீள் கொள்வனவு நிலைகளை அதிகரித்துக் கொண்டனர். எனினும், அவர்களது மொத்தச் சொத்துக்கள் 2004 இறுதியில் ரூ.61.6 பில்லியன்களிலிருந்து 2005 இறுதியில் ரூ.45.5 பில்லியன்களுக்கு வீழ்ச்சியடைந்தன. 2005 யுன் மாதத்தில் ஒரு வங்கி முதனிலை வணிகரின் விலகுதலுடன் சந்தையில் தொழிற்படுகின்ற முதனிலை வணிகர்களது எண்ணிக்கை ஒன்றினால் குறைவடைந்து பதினொன்றாகக் காணப்பட்டது.
- **முதனிலை வணிகர்களின் மொத்தச் சொத்துக்களும் மொத்த முதலீட்டுப் பட்டியல்களும் வீழ்ச்சியடைந்த போதிலும் அவற்றின் நிதியியல் நிலை தொடர்ந்தும் திருப்திகரமான மட்டத்தில் மாறாதிருந்தது.** மூலதன நட்டங்கள் மற்றும் ஒரு முதனிலை வணிகரின் வெளியேற்றம் காரணமாக

2005 இல் இக் கைத்தொழிலின் மூலதன அடிப்படை ரூ.376 மில்லியனாக ரூ.4.3 பில்லியனாகக் குறைவடைந்தது. எனினும், அனைத்து முதனிலை வணிகர்களும் மூலதன போதுமாந்தன்மை விகிதங்களை ஆகக் குறைந்த மட்டமான 5 சதவீதத்தினை விட மேலாகக் பேணியுள்ளனர். கைத்தொழில்கள் மூலதன உந்துகை 2004 இல் 12.1 தடவைகளுடன் ஒப்பிடுமிடத்து 8.5 தடவைகளுக்கு வீழ்ச்சியடைந்தது. கைத்தொழிலின் சொத்துக்கள் மீதான விளைவுகள் மற்றும் பங்குகள் மீதான விளைவுகள் 2004 இன் 1.1 சதவீதம் மற்றும் 14.7 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2005 இல் 0.6 சதவீதம் மற்றும் 7.3 சதவீதமாக காணப்பட்டது. முதனிலை வணிகர்கள் கைத்தொழிலின் மொத்த முதலீட்டுப் பட்டியல்கள் 2004 இறுதியில் ரூ.56 பில்லியன்களிலிருந்து 2005 இறுதியில் ரூ.45 பில்லியனுக்கு குறைவடைந்தது. உயர்ந்துசெல்லும் வட்டி வீதங்களின் போக்கில் குறுகியகால கருவிகளான மீள்கொள்வனவுகள் போன்றவற்றை நோக்கியதாக முதலீட்டுப் பட்டியல் காணப்பட்டது.

- ஆண்டுக் காலப்பகுதியில் மத்திய வங்கி முதனிலை வணிகர்களது நிதியியல் உறுதிப்பாட்டினை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவை ஆகக்குறைந்த மூலதனத் தேவைப்பாட்டினை உயர்த்துதல், இடர்நேர்வுகளை மட்டுப்படுத்துவதற்காக விசேட இடர்நேர்வு ஒதுக்கு மற்றும் இடர்நேர்வுகளை மட்டுப்படுத்துவதற்காக பங்கிலாபப் பகிர்வினைக் கட்டுப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. முதனிலை வணிகர்களது ஆகக்குறைந்த மூலதனம் ரூ.200 மில்லியன் களிலிருந்து 1 யூலை 2005 இல் ரூ.250 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது. இந்த ஆகக் குறைந்த தேவைப்பாடு இடர் நிறையேற்றப்பட்ட மூலதன போதுமாந்தன்மைக் கட்டுமானத்தின் அறிமுகத்துடன் 1 யூலை 2006 இல் ரூ.300 மில்லியனுக்கு மேலும் அதிகரிக்கப்படும். மேலும் முதனிலை வணிகர்களது சந்தை இடர்நேர்வு வெளிப்படுத்துகையினை அளவிடுவதற்கு மாதாந்த அடிப்படையில் அமுத்த பரீட்சிப்பினை மத்திய வங்கி மேற்கொண்டது. அரசு பிணையங்களை முதலீட்டாளர்களுக்கிடையே பிரபலப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வினை அதிகரித்தல் என்பவற்றின் நோக்குடன் முதனிலை வணிகர்களும் மத்திய வங்கியும் நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலும் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் நடாத்தின.

அட்டவணை 8.6  
சிறப்பியல்புவாய்ந்த குத்தகையிடல் கம்பனிகள்  
குத்தகையிடல் வசதிகளின் துறைவரியான பகுப்பாய்வு

துறை	ரூபா மில்லியன்	
	2004 (அ)	2005 (ஆ)
வேளாண்மை	1,667	2,030
கைத்தொழில்	699	1,220
வர்த்தகம்	4,890	6,126
போக்குவரத்து	4,146	4,106
கட்டடவாக்கம்	1,216	1,172
பணிகள்	4,276	5,921
ஏனையவை	1,830	2,551
<b>மொத்தம்</b>	<b>18,732</b>	<b>23,126</b>

(அ) திருத்தப்பட்டது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(ஆ) தற்காலிகமானவை.

- சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள்: மேம்பட்ட கம்பனி செயலாற்றுகை, குத்தகை முதலீட்டுப் பட்டியல்களது பிணையப்படுத்தல் வசதியளிக்கும் ஒழுங்குபடுத்தல் திருத்தங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட போட்டித்தன்மை வாய்ந்த நிதியிடல் பொதிகள், நிதியியல் குத்தகை நடவடிக்கையின் மேலதிக விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. 2005 இறுதியளவில் 68 நிதியியல் நிறுவனங்கள் அதாவது 20 சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள், 13 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், 7 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த கம்பனிகள் மற்றும் 28 பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் போன்றவை குத்தகை வியாபாரத் தினைக் கொண்டு நடாத்துவதற்கு மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தன. சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 32 சதவீதத்தினால் ரூ.63 பில்லியனாக வளர்ச்சியடைந்த வேளையில், வெளிநின்ற மொத்த குத்தகைகள் 2004 இல் ரூ.31 பில்லியனிலிருந்து 2005 இல் ரூ.38 பில்லியனாக அதிகரித்தது. அனைத்துப் பதிவு செய்யப்பட்ட குத்தகை தாபனங்களினால் வழங்கப்பட்ட மொத்தக் குத்தகைகள் 2004 இல் ரூ.80 பில்லியன்களிலிருந்து 2005 இல் ரூ.98 பில்லியனுக்கு அதிகரித்தது.
- வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் நிலைத்துநிற்கும் விரிவாக்கத்துடன் தொகையான நிதிக்குத்தகைகளை ஈர்த்துக்கொண்ட முக்கிய வகைகளாக பயணிகள் மற்றும் வர்த்தக ஊர்திகள் என்பன காணப்பட்டன. வழங்கப்பட்ட நிதிக்குத்தகைகளின் ஒரு முக்கிய பங்கு (70 சதவீதம்) பணிகள் மற்றும் வர்த்தக ஊர்திகளிற்கானவையாகும். குத்தகையிடலுக்கு அதிகளவில் உபயோகிக்கப்படும் மற்றையதொரு

நிதிகளின் மூலமாக அலுவலக உபகரணங்கள் காணப்படுகின்றன. இது 2005 இல் வழங்கப்பட்ட மொத்தக் குத்தகைகளில் 16 சதவீதத்திற்கு வகை கூறியது.

- குத்தகைக் கம்பனிகளில் ஆற்றல் மிக்க தொழிற்பாடுகள் மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட நிதிக் குத்தகை நிறுவனங்களின் ஏனைய வகைகள் தொடர்பாக ஆகக் குறைந்த மூலதனம், அறவிடமுடியாக் கடன் மற்றும் ஐயக் கடன்களுக்கான ஏற்பாடு, தனியார் கடன்படுனர் எல்லை, இணைவு விசிதம், செலுத்தப்படவேண்டிய வட்டி மற்றும் ஒதுக்கு நிதியின் பேணல் என்பவற்றினை உள்ளடக்கிய முன்மதியுடைய நியமங்களின் தொகுதி 2005 திசெம்பரில் வழங்கப்பட்டது.
- **வணிக வங்கிகள்: வணிக வங்கியியல் துறையானது நிதி அடிப்படையிலான நடவடிக்கைகளிலான ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பினால் ஆதரவளிக்கப்பட்டு தொடர்ந்தும் விரிவடைந்தது.** முதலீட்டு வங்கியியல் நடவடிக்கைகளுக்காக பங்கு மற்றும் படுகடன் சந்தைகளில் வாய்ப்புக்கள் பற்றாக்குறை காரணமாக வணிக வங்கிகளுக்கான முக்கிய வியாபாரங்களான குத்தகை, நிதியியல் கருவிகளிலான முதலீடுகள் மற்றும் கடன் வழங்கல் நடவடிக்கைகள் என்பன வந்துள்ளன. கைத்தொழிலின் மொத்த வருமானம் ரூ. 21 பில்லியனிலிருந்து ரூ. 24 பில்லியனாக 14 சதவீதத்தினால் அதிகரித்தது. 2005 இன் இறுதியளவில் 10 வணிக வங்கிகள் தொழிற்பட்டன.
- **நம்பிக்கைக் கூறுகள்: கொழும்பைத் தளமாகக் கொண்டு நம்பிக்கைக் கூறுகள் கைத்தொழில் மேல்நோக்கிய பின்னணியில் சிறப்பாகச் செயலாற்றியது.** கைத்தொழிலின் மொத்தச் சொத்துக்கள் 8.7 சதவீதத்தினால் ரூ.4.5 பில்லியனாக அதிகரித்து நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்களில் ஏறத்தாழ 1 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தியது. ஐந்து நிறுவனங்களினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற நிதியங்களின் மொத்த எண்ணிக்கையும் நிதியங்களின் வகைகளும் (வளர்ச்சி, சமநிலை, சுட்டெண் மற்றும் பணச்சந்தை) முறையே 13 மற்றும் 5 ஆக தொடர்ந்தும் மாறாதிருந்தது. ஆண்டு காலப்பகுதியில் வணிக சொத்துக்கள் முகாமைத்துவக் கம்பனி லிமிட்டெட்டினால் முகாமைத்துவம் செய்யப்பட்ட இரண்டு நிதியங்கள் இலங்கை முதலீட்டு

முகாமைத்துவக் கம்பனி லிமிட்டெட்டினால் வாங்கப்பட்டது.

- **பங்கும் முதலீட்டுப் பட்டியல்களிலான உயர்வினால் ஆதரவளிக்கப்பட்ட கைத்தொழிலின் தேறிய சொத்துக்களின் பெறுமதி 2005இன் இறுதியில் ஏறத்தாழ 8 சதவீதத்தினால் ரூ.4.5 பில்லியனாக அதிகரித்தது.** தொடர்ந்து ஒரு அலகிற்கான தேறிய சொத்துப்பெறுமதி 2004 இல் ரூ.12.20 இலிருந்து 2005 இல் 9 சதவீதத்தினால் ரூ.13.39 ஆக அதிகரித்தது. இது சராசரி வாங்குதல் மற்றும் விற்பனை விலைகளின் ஏறத்தாழ 1 சதவீதத்தினால் முறையே ரூ.14.37 மற்றும் ரூ.14.59 ஆக ஏற்புடையதான அதிகரிப்பினால் பிரதி பலிக்கப்பட்டது. எனினும் அநேக சில்லறை முதலீட்டாளர்கள் இலாபத்துடன் வெளியேறுவதற்கான விருப்பத்தை தெரிவித்ததன் சாத்தியமானதொரு விளைவினால் அலகு உடமையாளர்களின் மொத்த எண்ணிக்கையும் வழங்கப்படும் மொத்த அலகுகளின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. 2005 இன் இறுதியில் அலகுடமையாளர்களின் மொத்த எண்ணிக்கையும் வழங்கப்பட்ட அலகுகளும் முறையே 21,495 மற்றும் 336 மில்லியனாக காணப்பட்டது. மொத்த முதலீடுகளின் பங்கு முதலீடுகள் ஏறத்தாழ 65 சதவீதத்திற்கு வகைகூறிய போதிலும் குறுகிய கால அரசு பிணையங்களினைச் சார்ந்து முதலீட்டு பட்டியல் கட்டமைப்பில் ஒரு சிறியளவிலான மாற்றம் காணப்பட்டது.
- **துணிகர தொழில் முயற்சி மூலதன நிறுவனங்கள்: சில கம்பனிகளின் புதிய விபரங்களை நோக்கி நகர்ந்தமையுடன் துணிகர முயற்சி மூலதன கைத்தொழிலானது தொடர்ந்து பலவீனமான செயலாற்றத்தால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டது.** 2005 இன் இறுதியில் கைத்தொழிலின் ஆறு நிறுவனங்கள் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட ரூ.0.7 பில்லியனை 40 செயற்திட்டங்களுக்கு நிதியிட்டன. சில நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புக்களின் பற்றாக்குறை மற்றும் செயற்றிட்டங்களை கண்காணிப்பதில் இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டதன் காரணமாக வீட்டுவசதி அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்தது.கூடி

#### ஒப்பந்த ரீதியிலான சேமிப்பு நிறுவனங்கள்

- **ஒய்வு கால நல நிதியங்கள்: சம்பளங்கள் மற்றும்**

கூலிகளின் அதிகரிப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு என்பவற்றின் அதிகரிப்புக் காரணமாக ஓய்வு கால நல நிதியங்கள் துறை விரிவாக்கமடைந்தது. அதனைத் தொடர்ந்து, நாட்டின் சேமிப்புக்களது மட்டத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்பட்டது. அனைத்து நிதியங்களதும் மொத்தச் சொத்துக்கள் அதாவது ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், அரசு பணி சேமலாப நிதியம், உதவுதொகை செலுத்தலுடான சேமலாப நிதியம் மற்றும் தனியார் சேமலாப நிதியம் என்பன 9.8 சதவீதத்தினால் ரூ. 589 பில்லியனாக வளர்ச்சியடைந்து 2005 இறுதியில் நிதியியல் முறைமையின் சொத்துக்களில் 18.6 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியது. அதேவேளை வங்கிகள் மற்றும் நிதிக்கம்பனியின் திரட்டப்பட்ட வைப்புக்களிலான ஏறத்தாழ ரூ.110 பில்லியன்களை மொத்த அதிகரிப்புடன் ஒப்பிட்டு மிடத்து நிதியங்களால் திரட்டப்பட்ட மொத்தச் சேமிப்புக்கள் 2004 இல் ரூ. 34 பில்லியனிலிருந்து இலிருந்து ரூ.38 பில்லியனாக அதிகரித்தது.

- தனியார் துறைக்கான முக்கிய ஓய்வூதிய நல நிதியமான ஊழியர் சேமலாப நிதியம், நிதியத்துக்கான தேறிய உட்பாய்ச்சல் மற்றும் முதலீட்டு வருமானங்களிலான தொரு அதிகரிப்புடன் விரிவாக்க மடைந்தது. நாட்டின் ஓய்வுகால நல நிதியங்களில் ஏறத்தாழ 72 சதவீதத்திற்கு வகைகூறுகின்ற ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் 2005 இறுதியில் 11.2 சதவீதத்தினால் ரூ.422 பில்லியனாக வளர்ச்சியடைந்தது. ஆண்டு காலப்பகுதியிலான மொத்தப் பங்களிப்புக்கள் மற்றும் மீளளிப்புக்கள் முறையே ரூ.25 பில்லியன் மற்றும் ரூ.17 பில்லியனாக கணக்கிடப்பட்டது. மொத்த முதலீட்டுப் பட்டியல்கள் முக்கியமாக ரூ. 405 பில்லியன் அரசு பிணையங்களை உள்ளடக்கியிருந்தது (98.5 சதவீதம்). விளைவு வீதமான 10.9 சதவீதத்தினால் பிரதிபலிக்கப்பட்ட இந்நிதியம் ஆண்டில் மொத்த வருமானமாக ரூபா 41.8 பில்லியனை உழைத்துள்ளது. 2004 இன் 9.5 சதவீதத் திற்கெதிராக அங்கத்தவர் மீதிகளில் செயற்றிறன் விளைவு வீதம் 8.8 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. இது 2005 இன் ஆண்டுச் சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதமான 5.64 சதவீதத்தினையும் ஆண்டுச் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமான 8.26 சதவீதத்தினை விட அதிகமானதாகும்.
- ஆண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட

புதியதொரு வீடமைப்புக் கடன் திட்டம் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் நலன்களின் வீச்சினை விரிவாக்கியது. குறித்துரைக்கப்பட்ட விதிகளைப் பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு ஆகக் கூடிய ரூ.300,000 வீடமைப்புக் கடன்களை 4 சதவீத சலுகை அடிப்படையிலானதொரு வட்டி வீதத்தில் வீடமைப்பு அபிவிருத்தி நிதித் கூட்டுத்தாபனம் மற்றும் அரசு ஈட்டு முதலீட்டு வங்கி என்பவற்றினூடாக வழங்குவதற்கான "சிராமோதா வீட்டுக்கடன் திட்டம்" என பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் திசெம்பர் 2005 இல் தொடங்கப்பட்டது. ஊழியர் சேமலாப நிதியத்தின் மீதிகளுக்கெதிராக வழங்கப்பட்ட வீடமைப்புக் கடன்கள் உயர்ந்தளவிலான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய வீதத்தினைக் கொண்டிருந்தமை ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டது. இறுதியில் கடன்வழங்கல் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து கடனினை மீளப்பெற்றுக்கொண்டன. எனவே, இதன் விளைவாக வீடமைப்புக் கடனினைத் திரும்பிச் செலுத்தத் தவறிய அங்கத்தவர்களது ஓய்வூதிய நன்மைகளில் ஒரு தேய்வினை ஏற்படுத்தியது. ஊழியர் சேமலாப நிதியம் தனது இணையத்தளத்தை (www.epf.lk) என மீளவடிவமைத்துக் கொண்டதுடன் பொதுமக்களுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல்களை வழங்குவதை இலகுபடுத்துவதற்கு அதனை கிரமமாகப் புரணப்படுத்தியது.

- நாட்டின் தொழில்துறார் பங்களிப்புச் செய்யும் ஓய்வூதிய திட்டமான ஊழியர் நம்பிக்கை நிதியம், அதிகரித்த தேறிய உதவுதொகைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளிலிருந்தான வருமானங்கள் என்பவற்றுடன் தனது சொத்துக்களின் மூலத்திலான ஒரு அதிகரிப்பினை உறுதிப்படுத்தியுள்ளது. 2005 இல் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் சொத்துக்கள் மற்றும் உதவுதொகைகள் முறையே 13.1 சதவீதம் மற்றும் 16 சதவீதத்தினால் முறையே ரூ.58.6 பில்லியன் மற்றும் ரூ.5 பில்லியனாக அதிகரித்தது. அங்கத்தவர்கள் எப்பொழுதாயினும் தமது தொழிலினை விட்டு நீங்கும்போது தமது மீதிகளினை 5 வருடங்களுக்கொருமுறை மீளப்பெற அனுமதிக்கும் மிகவும் நெகிழ்வுடைய மீளளிப்புக் கொள்கைக்கு முரணாக நிதியம் நிதிகளின் தேறிய உட்பாய்ச்சலொன்றினைக் கொண்டிருந்தது. ஏனைய நிதியங்களிலுள்ளதனைப் போல பூச்சிய இடர்நேர்வினையும் உயர்ந்த திரவத் தன்மையையும்

வழங்குகின்ற அரசு பிணையங்களில் முதலீட்டுப்பட்டியல் அதிகமாகக் குவிந்திருந்தது. அரசு பிணையங்கள் (93.2 சதவீதம்), பங்குகள் (2.8 சதவீதம்) மற்றும் கம்பனிப் படுகடன் மற்றும் ஏனைய சொத்துக்கள் (4.0 சதவீதம்) என்பவற்றை உள்ளடக்கிய முதலீட்டுப் பட்டியலின் கட்டமைப்பு ஆண்டிறுதியில் மூலதன ஆதாயத்தினைக் காசாக மாற்றுவதற்கான பங்குகளின் விற்பனை மற்றும் கைவசமிருந்த படுகடன் கருவிகளது முதிர்வு போன்றவற்றின் சாதகமான காரணங்களினால் பங்குகள் மற்றும் தனியார் படுகடன் கருவிகளிலான முதலீடுகள் சிறியளவிலானதொரு குறைவினைப் பதிவு செய்தது. 2005 இன் இறுதியில் ஏறத்தாழ 200 எண்ணிக்கையிலான தனியார் துறை சேமலாப நிதியங்கள், மற்றும் உதவுதொகை அளிக்கும் சேமலாப நிதியம் போன்றன கூட்டாக ரூபா 106 பில்லியன் சொத்து மூலமொன்றைக் கொண்டிருந்தன.

- **காப்புறுதிக் கம்பனிகள்:** சுனாமியின் தாக்கத்திற்கு மத்தியிலும் 2005 இல் இக்கைத்தொழில் கட்டுப்பணங்கள், இலாபங்கள் மற்றும் சொத்துக்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ள காப்புறுதிக் கைத்தொழில் நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்களில் 3.3 சதவீதத்திற்கு வகைகூறியது. 2005 இல் கைத்தொழிலின் மொத்தச் சொத்து மூலம் 11.2 சதவீத்தினால் ரூ.105 பில்லியனாக வளர்ச்சியடைந்தது. இக்கைத்தொழிலானது 64 சதவீத சொத்துக்களுக்கு மேல் வகைகூறிய இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களில் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு பாரிய நிறுவனங்கள் சொத்துக்களில் ஏறத்தாழ 97 சதவீதத்திற்கு வகைகூறு கிறது. காப்புறுதி நுளைவிடமானது அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்தக் கட்டுப்பணம் ஆண்டு காலத்தில் 1.5 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக அதிகரித்திருக்கையில் காப்புறுதி அடர்த்தி அதாவது தலைக்குரிய கட்டணம் ரூ. 1,511 பில்லியனிலிருந்து 2005 இல் ரூ. 1,921 பில்லியனாக அதிகரித்தது. அதேவேளை ரூ.13 பில்லியனான தொகையொன்று கைத்தொழிலினால் சுனாமி தொடர்பான நடவடிக்குக் கோரிக்கையின் கீழ் நிவாரணமாகச் செலுத்தப்பட்டன. இதில் ரூ.9 பில்லியன் அல்லது 70 சதவீதம்

மீள்காப்புறுதியாளரிடமிருந்து மீளப் பெறப்பட்டது.

- **ஒழுங்கு விதிகளைத் தளர்த்தியமை மற்றும் உயர் போட்டி என்பவற்றினால் கொண்டு வரப்பட்ட அதிகரித்த காப்புறுதி நுழைவின் பிரதிபலிப்பினால் 2005 இல் கைத்தொழிலில் கட்டுப்பண வருமானங்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது.** நீண்டகால (ரூ.14.9 பில்லியன்) மற்றும் பொதுக் காப்புறுதி (ரூ.15.4 பில்லியன்) வருமானங்களை உள்ளடக்கிய மொத்தத் தேறிய கட்டுப்பண வருமானம் ஆண்டிறுதியில் உள்ளவாறு ரூ. 30.3 பில்லியனாகக் காணப்பட்டது. இது 2004 இல் 24.3 சதவீத வளர்ச்சிக்கெதிராக 26.3 சதவீத வளர்ச்சி வீதத்தினை பிரதிபலிக்கின்றது. உற்பத்தி புத்தாக்கம் மற்றும் அதிகரித்தளவானதொரு மேம்பாட்டு பிரச்சாரம் இக்கைத்தொழிலின் போட்டித்தன்மை மற்றும் ஒழுங்கு முறைகளைத் தளர்த்தல் என்பவற்றிற்கு காரணமாக இருந்ததுடன் இவ்வயர் வளர்ச்சிக்கான பங்களிப்புக் காரணிகளாக இருந்தன. கட்டுப்பண ரீதியில் ஆயுள் மற்றும் வாகன மற்றும் பொதுக் காப்புறுதி என்பன மொத்தக் கட்டுப்பணத்தில் 83 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் முறையே 22 சதவீதம், மற்றும் 25 சதவீதம் என்பவற்றினால் வளர்ச்சியடைந்தது.
- **நிதியியல் துறையினுள் வலுவான நிறுவனங்களை**

**அட்டவணை 8.7**  
**பணச் சந்தைத் தொழிற்பாடுகள் 2003-2005**  
ரூபா பில்லியன்

	அழைப்புப் பணச் சந்தை	முதலாந்தரத் திறைசேரி உண்டியல் சந்தை			
		மொத்தக் கடன வறங்கல்/கடன்பாடு	வறங்கப் பட்ட தொகை	கொள்வனவு செய்யப்பட்ட தொகை	மத்திய வங்கி வந்தக வங்கிகள் ஏனையவை
2003					
1ஆம் காலாண்டு	253,086	75,298	8,948	46,182	20,168
2ஆம் காலாண்டு	250,010	84,870	7,876	54,351	22,643
3ஆம் காலாண்டு	233,449	90,144	0	57,427	32,717
4ஆம் காலாண்டு	199,220	92,535	32,556	43,864	16,115
2004					
1ஆம் காலாண்டு	183,377	103,970	29,917	48,904	25,149
2ஆம் காலாண்டு	372,607	104,683	20,000	62,929	21,754
3ஆம் காலாண்டு	350,969	136,022	35,550	72,623	27,849
4ஆம் காலாண்டு	456,537	125,298	47,790	58,468	19,040
2005					
1ஆம் காலாண்டு	310,678	98,810	29,923	45,349	23,538
2ஆம் காலாண்டு	230,345	108,231	27,943	63,213	17,075
3ஆம் காலாண்டு	283,380	147,252	35,209	72,568	39,475
4ஆம் காலாண்டு	232,835	131,476	13,034	77,927	39,515

மூலம்: இலங்கை மத்திய வங்கி

மேம்படுத்துவதற்கான கொள்கை ஈர்ப்புக்கமைய காப்புறுதிக் கம்பனிகளின் மூலதனத் தேவைப் பாடுகள் ஆண்டு காலப்பகுதியில் மேல்நோக்கி திருத்தியமைக்கப்பட்டன. அதன்படி, 2005 ஒத்தோபரிலிருந்து ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி வியாபாரங்கள் தொடர்பில் காப்புறுதிக் கைத்தொழிலில் புதிதாக நுழைவோருக்கான மூலதனத் தேவைப்பாடு முறையே ரூ.25 மில்லியன் மற்றும் ரூ.50 மில்லியன்களிலிருந்து ரூ.100 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. ஆண்டுக் காலப்பகுதியில் கைத்தொழிலின் இலாபங்கள் 36 சதவீதத்தினால் ரூ. 2.5 பில்லியனாக அதிகரித்த வேளையில் 2005 இன் இறுதியில் கைத்தொழிலின் மொத்த செலுத்திய மூலதனம் ரூ. 8.1 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டு 222 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்தது. கைத்தொழிலின் நிறைவான தன்மையினை மதிப்பிடுகின்ற தீர்ப்பனவு மிகை, பொது மற்றும் ஆயுள் காப்புறுதி தொடர்பில் முறையே 20-50 மற்றும் 5-6 சதவீத வீச்சில் காணப்பட்டது. பொதுக் காப்புறுதி தொடர்பில் ஒரு உயர்த்தப்பட்ட ஆகக் குறைந்த தீர்ப்பனவு மிகை 20 சதவீதம் 2007 ஆம் ஆண்டுக்குள் அமுலுக்கு வரும். தற்பொழுது ஆயுள் மற்றும் பொது வியாபாரங்களுக்கான ஆகக் குறைந்த தீர்ப்பனவு மிகை முறையே 5 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக காணப்படுகின்றது.

### 8.3 நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட அபிவிருத்திகள் வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச்சந்தை

• 2005 இல் வர்த்தக வங்கியினது உடனடி திரவத்தன்மைத் தேவைகளையும் ஒதுக்குப் பற்றாக்குறைகளையும் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு உதவும் வங்கிகளுக்கிடையிலான அழைப்புச் சந்தையானது முக்கியமாக அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களினது மத்திய வங்கியின் கொள்வனவுகளின் காரணமாக தொடர்ந்தும் திரவத்தன்மையுடன் காணப்பட்டது. சுனாமிப் பேரழிவினைத் தொடர்ந்து மத்திய வங்கி தனது திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டமையினால் சந்தையின் திரவத்தன்மை ஆண்டின் தொடக்கத்தில் உயர்வாகக் காணப்பட்டது. பின்னர் சந்தையிலிருந்து மிதமிஞ்சிய திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்வதற்காக மத்திய வங்கி திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டது.

• வங்கிகளின் வாய்ப்பான திரவத்தன்மை நிலைப்பாடுகளின் காரணமாக வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச்சந்தையின் அளவு 2005இல் வீழ்ச்சியடைந்தது. வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களின் அளவு முதலாம் காலாண்டில் 311 பில்லியன் ரூபாவிலான மட்டத்திலிருந்து 2005 இன் இறுதிக் காலாண்டில் 233 பில்லியன் ரூபாவிற்கு வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று, வங்கிகளுக்கிடையிலான சராசரி நாளாந்த அழைப்புப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் 2004 இல் 5.6 பில்லியனிலிருந்து 2005 இல் 4.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.

• எனினும் மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்களில் மேல்நோக்கிய சீராக்கம் மற்றும் கொடுகடனுக்கான உயர் கேள்வியின் தொடர்ச்சி என்பவற்றுடன் அழைப்புப் பணச்சந்தை வீதங்கள் 2005 இல் அதிகரித்தன. எனினும், நிதியியல் சந்தைகளின் சுமுகமான தொழிற்பாட்டுக்கு வசதியளிப்பதற்காக மத்திய வங்கியினால் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமை 2005 சனவரி தொடக்கம் மார்ச் வரையிலான அழைப்புப் பணச்சந்தை வீதங்களின் தற்காலிக வீழ்ச்சிக்கு காரணமாயிற்று. நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப்பண வீதம் 2004 இறுதியில் 9.73 சதவீதத்திலிருந்து 2005 மார்ச் இறுதியில் 7.50 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து, பின்னர் 2005 இறுதியில் 10.73 சதவீதத்திற்கு படிப்படியாக அதிகரித்தது. சில வங்கிகளுக்கிடையிலான திரவத்தன்மை உயர்வாக குவிந்துள்ளதன் விளைவாக பணச்சந்தையிலுள்ள அழைப்பு ரீதியிலான நெகிழ்வற்ற தன்மை, அரச பிணையங்களுக்கு எதிராக வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பண கொடுக்கல் வாங்கல்களுடனானினைந்த வரி வேறுபாடுகள் என்பன காரணமாக நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பண வீதம் 2005 இறுதிக் காலப்பகுதியில் வட்டிவீத வீச்சின் உச்ச மட்டத்தினை விட அதிகரித்துக் காணப்பட்டது.

### உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தை

• சுனாமி நிவாரணம் மற்றும் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் தனியார் துறைக் கான பாரிய வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள், ஏற்றுமதிக்கான பெறுகைகள், படுகடன் களைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட இசைவு அனுகூலம், மற்றும் அதிகரித்த தனியார் பண



அனுப்புதல்களின் உட்பாய்சல்கள் என்பன காரணமாக வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டு செலாவணி சந்தையின் செயற்பாடு குறிப்பிடத்தக்களவில் விரிவடைந்தன. இதன் விளைவாக, எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பாரிய இறக்குமதி தொடர்பிலான குறிப்பிடத்தக்களவு வெளிப்பாய்சல்களுக்கு மத்தியிலும் ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக ரூபா ஸ்திரமடைந்தது.

- வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டு செலாவணிச் சந்தையின் ஸ்திரத்தன்மை 2005 காலப்பகுதியில் முன்னோக்கிய சந்தை நடவடிக்கைகளிலான ஒரு அதிகரிப்பிற்கு இட்டுச் சென்றது. வங்கிகளுக்கிடையிலான நாளாந்த சராசரி உடன் கொடுக்கல் வாங்கல்கள் 2004 இல் பதிவு செய்யப்பட்ட 14 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 2005 இல் 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்த அதேவேளை முன்னோக்கிய கொடுக்கல் வாங்கல்கள் 2004 இன் ஐ.அ.டொலர் 4.2 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 7.8 மில்லியனாக அதிகரித்தது. தந்தியூடான மாற்றல்களுக்கான வர்த்தக வங்கிகளின் ஐ.அ.டொலருக்கான சராசரி வாங்கும் மற்றும் விற்கும் வீதங்கள் 2004 இறுதியில் முறையே ரூ.104.16 மற்றும் ரூ.105.14 இலிருந்து 2005 இன் இறுதியில் முறையே ரூ.99.98 மற்றும் ரூ.101.29 இற்கு குறைவடைந்து முறையே 4.2 சதவீத மற்றும் 3.8 சதவீத பெறுமான உயர்வினை பதிவு செய்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் ஐ.அ.டொலருக்கு எதிரான ஏனைய முக்கிய நாணயங்களினது தேய்வு, யூரோ (ஏறத்தாள் 18 சதவீதம்), ஸ்டேர்லிங் பவுன் (ஏறத்தாள் 14 சதவீதம்) மற்றும் ஜப்பான் யென் (ஏறத்தாள் 18 சதவீதம்) போன்ற பெயர் குறித்த ஏனைய ஒதுக்கு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா ஒப்பீட்டளவில் பாரிய பெறுமான உயர்வினை அடைவதற்கு வழிகோலியது.
- வெளிநாட்டு செலாவணிச் சந்தையின் மிதமிஞ்சிய மாற்றமடையும் தன்மையை குறைக்கும் நோக்கில் மத்திய வங்கி சந்தையின் இரு பக்கத்திலும் செயற்பட்டது. மத்திய வங்கி வர்த்தக வங்கிகளிடமிருந்து 290 மில்லியன் ஐ.அ.டொலர்களை கொள்வனவு செய்ததுடன் 464 மில்லியன் ஐ.அ.டொலர்களை வர்த்தக வங்கிகளுக்கு விற்ப்புள்ளது.

### அரசு பிணையங்கள் சந்தை

- அரசு பிணையங்கள் சந்தை மூலதனச் சந்தை

அளவு மற்றும் சுட்டெண்ணூடன் இணைக்கப்பட்ட முறிகளின் அறிமுகத்துடனான முறிகளின் காலம் என்பவற்றில் மேம்பாடடைந்தது. நாணயக் கொள்கையின் இறுக்கமான தன்மையுடனும் உயர் கொடு கடனுக்கான கேள்வியின் தொடர்ச்சியுடனும் விளைவு வீதங்கள் அதிகரித்ததுடன் இரண்டாந்தரச் சந்தையில் குறுங்கால கருவிகளுக்கானதொரு தெரிவு முன்னுரிமை காணப்பட்டது. முறைமையின் கணக்கு வைத்திருப்பவர்கள் தமது பிணையங்களின் இருப்பினையும் உழைப்புக்களையும் இணையத் தளமுடாக பார்வையிடுவதற்கு இடமளிக்கின்ற இணையத்தினை அடிப்படையாகக் கொண்டதொரு கணக்கு ஒப்பாய்வு முறைமை அபிவிருத்தி செய்யப்பட்டது.

- முதலாந்தரச் சந்தையின் மொத்த திறைசேரி உண்டியல்களது வழங்கல் 2004 உடன் ஒப்பிடுமிடத்து 2005 காலப்பகுதியில் அதிகரித்தது. எனினும், ஆண்டு காலப்பகுதியில் திறைசேரி உண்டியல்களுக்கான மீள்கொடுப்பனவு மொத்த வழங்கலை விட மிகைப்பட்டதனால் திறைசேரி உண்டியல்களின் தேறிய வழங்கல் 2005 இல் வீழ்ச்சியடைந்தது. திறைசேரி உண்டியல்களின் தேறியவழங்கல் 2004 இன் ரூ.24 பில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2005 இல் ரூ.9.7 பில்லியன் பெறுமதியாக காணப்பட்டது. முதலாந்தரச் சந்தை ஏலங்களில் 91 நாள் திறைசேரி உண்டியல்களுக்கான ஒப்பீட்டளவிலான உயர்வான கோரல் அளவுகளில் குறுங்கால கருவிகளுக்கான சந்தையின் முன்னுரிமை தெளிவாகியுள்ளது. வெளிநின்ற திறைசேரி உண்டியல்கள் 2004 இறுதியில் ரூ.244 பில்லியனிலிருந்து 2005 இறுதியில் ரூ.234 பில்லியனாக சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களின் மேல்நோக்கிய திருத்தத்துடன் திறைசேரி உண்டியல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்கள் இவ்வாண்டில் படிப்படியாக அதிகரித்தன.
- முதலாந்தரச் சந்தையில் திறைசேரி முறிகளின் காலம் 2003 ஒத்தோபரின் பின்னர் முதல் தடவையாக 5 மற்றும் 8 ஆண்டு கால வழங்கல்களின் மீளாரம்பத்திலிருந்து அதிகரித்தது. 2005 இல் 3 மற்றும் 4 ஆண்டு கால திறைசேரி முறிகள் கிரமமாக வழங்கப்பட்டன. எனினும், சந்தையின் முன்னுரிமை குறுங்கால முதிர்ச்சியில் காணப்பட்டது. அரசாங்கம் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளை நாடியமையினால் திறைசேரி முறிகளின் தேறிய வழங்கல் 2004 இல் ரூ.160

பில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2005 இல் ரூ.108 பில்லியனாக காணப்பட்டது. குறுங்கால வீதங்களின் மேல்நோக்கிய நகர்வினைத் தொடர்ந்து திறைசேரி முறிகளின் விளைவுகளும் உயர்வடைந்தது.

- அரசு, அரச வங்கிகளுடனான மேலதிகப் பற்றினை திறைசேரி முறிகளாக மாற்றீடு செய்கின்ற செய்முறையில் அதன் 3 ஆண்டுகள் முதிர்ச்சிக்காலத்துடன் கூடிய சுட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட முறிகளின் முதலாவது தொடரினை 2005 திசம்பரில் வழங்கியது. முதலாண்டிற்கான கூப்பன் வீதம் 11.2 சதவீதமாக குறிக்கப்பட்டதுடன் இரண்டாம் முன்றாம் ஆண்டுகளுக்கான கூப்பன் வீதங்கள் உடனடுத்து வரும் முந்திய ஆறுமாதகாலப் பகுதிக்கான கொடும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் ஆண்டு அசையம் சராசரியிலான மாற்றத்தினால் அளவிடப்படுகின்ற ஆண்டுச் சராசரி பணவீக்க வீதத்தையும் 1 சதவீத வட்டி மிகையுடன் சேர்ந்த வட்டி வீதத்தைக் கொண்டிருக்கும். இந்த சுட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட முறிகளின் ரூ.22 பில்லியன் பெறுமதியான வழங்கல்கள் தனியார் வழங்கல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

- திறைசேரி முறிகளின் கொடுக்கல் வாங்கல்கள் வீழ்ச்சியடைந்திருக்கையில் இரண்டாந்தரச் சந்தையிலான திறைசேரி உண்டியல்களின் கொடுக்கல் வாங்கல்கள் 2004 உடன் ஒப்பிடுமிடத்து 2005 இல் அதிகரித்தன. இது நிதியியல் சந்தையில் வட்டிவீதங்கள் மேலும் உயருமென்ற எதிர்பார்ப்புடன் குறுங்கால முதிர்ச்சிகளுக்கான முதலீட்டாளர் முன்னுரிமை காணப்பட்டதால் ஏற்பட்டது. திறைசேரி உண்டியல்களின் மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள் 2004 இன் ரூ.559 பில்லியனிலிருந்து 2005 இல் ரூ.652 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் இரண்டாந்தரச் சந்தையில் திறைசேரி உண்டியல்களின் மொத்த நேரடிக் கொடுக்கல் வாங்கல்கள் 2004 இல் ரூ. 390 பில்லியனிலிருந்து 2005 இல் ரூ. 443 பில்லியனுக்கு அதிகரித்தது. எனினும், இரண்டாந்தரச் சந்தையின் திறைசேரி முறிகளின் நேரடிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களிரண்டும் 2005 இல் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. முதலாந்தரச் சந்தை வீதங்களில் அதிகரிப்புடன் இரண்டாந்தரச் சந்தையில் அரசு பிணையங்களின் விளைவு வளைகோடு மேல்நோக்கி

அட்டவணை 8.8  
பங்குச் சந்தை குறிகாட்டிகள்

	2004	2005
அனைத்து பங்கு விலைச்சுட்டெண் (அ)	1,506.9	1,922.2
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	41.9	27.6
மில்ங்கா விலைச் சுட்டெண் (அ)	2,073.7	2,451.1
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	9.3	18.2
சந்தை மூலதனவாக்கம் (ரூபில்லியன்) (அ)	382	584
மொ.உ.உ.வின் சதவீதமாக (%)	18.8	24.7
சந்தை விலை வருவாயீட்டு விகிதம் (அ)	10.8	12.4
சந்தை மூலதனவாக்கத்திற்கான மொத்தப் புழவு (%)	15.5	19.6
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ.மில்)	59,052	114,599
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்)	2,752	5,218
வர்த்தகம் செய்யப்பட்ட சம்பளிகளின் எண்ணிக்கை	241	242
பதிவு செய்யப்பட்ட சம்பளிகளின் எண்ணிக்கை	242	239
அறிமுகம் செய்யப்பட்டவை (ஆ)	3	3
பொதுமக்களுக்கான ஆரம்ப பங்கு வழங்கல் (ஆ)	2	3
உரிமை வழங்கல்களின் எண்ணிக்கை	25	18
உரிமை வழங்கல்களுடாக திரட்டப்பட்ட தொகை (ரூ.மில்)	65,945	3,501

மூலம்: கொடும்பு பங்குப் பரிவர்த்தனை

(அ) ஆண்டு முடிவில்  
(ஆ) பதிவினைப் பெற்றுக் கொள்வதற்கு 3 முறைகள் உள்ளன. அதாவது பொது மக்களுக்கான வழங்கலினை தேவைப்படுத்தாத ஒரு அறிமுகம், ஏற்கனவேயுள்ள வாங்குனரை பொது மக்களுக்கு வழங்குகின்ற விற்பனைக்கான வழங்கல் மற்றும் புதிய பங்குகளினை பொது மக்களுக்கு வழங்குகின்ற உதவதொகைக்கான வழங்கல் என்பன.


நகர்ந்ததுடன் நீண்டகால சந்தை செயற்பாடற்ற தாகியதால் இது 2005 இறுதியில் குறுக்கமடைந்தது.

**கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை**

- வர்த்தகப் பத்திரங்கள்: 2005 இல் வர்த்தக பத்திரங்கள் மீதி பிடித்து வைத்திருக்கும் வரி நீக்கப்பட்டதன் வடிவிலான ஊக்குவிப்புக்களுக்கு மத்தியிலும் வர்த்தகப் பத்திர சந்தை நடவடிக்கைகள் தொடர்ந்தும் ஒப்பீட்டளவில் மந்தமாகவே காணப்பட்டது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் ஆதரவுடன் வழங்கப்பட்ட வர்த்தகப் பத்திரங்கள் 2004 இல் ரூ.14.5 பில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2005 இறுதியில் ரூ.10.9 பில்லியன் ஆகக் காணப்பட்டது. வர்த்தகப் பத்திரங்கள் மீதான வட்டி வீதம் 2004

வரைபடம் 8.2

கொ.ப.சந்தையில் புழுவம் வெளிநாட்டுப் பங்கேற்பம்



அட்டவணை 8.9

**காசல்வாத கொடுப்பனவுகளின் கொடுக்கல் வாங்கல்களின் அளவும் பெறுமதியும்**

கொடுப்பனவு முறைகள்	2004(அ)		2005(ஆ)	
	அளவு ('000)	பெறுமதி (ரூ.பில்)	அளவு (000)	பெறுமதி (ரூ.பில்)
<b>பாரிய பெறுமதி கொடுப்பனவுமுறைகள்</b>	138	13,701	150	17,543
அதேநேர மொத்தத் தீர்ப்பனவுமுறை	138	13,701	150	17,543
<b>சில்லறைப் பெறுமதி கொடுப்பனவு முறைகள்</b>	51,946	3,174	58,078	3,654
பிரதான காசோலை தீர்ப்பனவுமுறை	37,690	2,965	40,068	3,385
ரூபா வரைவு தீர்ப்பனவுமுறை	வி.சி	5	வி.சி	6
பிராந்திய காசோலை தீர்ப்பனவுமுறை	1,302	53	1,376	64
இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறை	2,411	60	3,097	87
கடன் அட்டைகள்	9,759	33	12,352	42
வரவு அட்டைகள்	355	1	419	1
இணையத்தள வங்கித் தொழில்	365	40	688	52
தொலைபேசி வங்கித் தொழில்	64	5	78	5
அஞ்சல் சாதனங்கள்	வி.சி	12	வி.சி	12
<b>மொத்தம்</b>	52,084	16,875	58,228	21,197
<b>ஐ.அ.டொலர் காசோலைத் தீர்ப்பனவுமுறை</b>	102	14	106	16

(அ) திருத்தப்பட்டவை  
(ஆ) தற்காலிகமானவை

மூலம். இலங்கை மத்திய வங்கி

இல் 7.75 - 14.00 சதவீத வீச்சிலிருந்து 2005 இல் 8.90 - 14.25 சதவீத வீச்சில் அதிகரித்தது. வர்த்தகப் பத்திரங்களினது சந்தை அளவுகளின் வீழ்ச்சிக்கான ஒரு காரணம் ஆண்டு காலப்பகுதியில் 9.53 - 12.42 சதவீத வீச்சில் காணப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்தில் கடன் பெறுதல் அநேகமான பிரபல்யமான கம்பனிகளுக்கு இலாபகரமாக காணப்பட்டமையாகும். ஆண்டின் இறுதியில் மொத்த வெளிநின்ற வர்த்தகப் பத்திரங்களின் பெறுமதி ரூ 2.8 பில்லியனாகக் காணப்பட்டது. வழங்கப்பட்ட வர்த்தகப் பத்திரங்களின் பெரும்பங்கு 3 மாதங்களுக்கும் குறைவான முதிர்ச்சியினைக் கொண்டிருந்தது.

- வங்கிகள் மற்றும் கம்பனிப் படுகடன் பிணையங்களிலிருந்தான வட்டி வருமானங்களுக்கிடையிலான பக்கச்சார்பான நடத்துமுறையை நீக்கும் நோக்கில் 2006 இற்கான வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதுபோல் கம்பனிப் படுகடன் பிணையங்கள் மீதான பிடித்து வைத்திருக்கும் வரி 2006 ஏப்பிரல் முதல் மீள அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது வங்கி வைப்புக்களுக்கிடையிலிருந்தான வருமானங்கள் 10 சதவீதத்தில் அறவிடப்படும் அதேவேளை கம்பனிப் படுகடன் பிணையங்களிலிருந்தான வட்டி, நியமமான எல்லை வரி வீதங்களில் 5 தொடக்கம் 30 சதவீத வீச்சினுள் வரியிடப்பட்டது.
- கம்பனி முறிகள்:- வட்டிவீத நடத்தை தொடர்பான நிச்சயமற்ற தன்மையின் காரணமாக கம்பனி முறி களுக்கான சந்தையின் நடவடிக்கைகள் 2005 இல் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே

காணப்பட்டது. ஆண்டு காலப்பகுதியில் தொகுதிக் கடன்களுக்கான இரு வழங்கல்கள் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் பட்டியலிடப்பட்டன. இவை ரூ 350 மில்லியனை திரட்டியிருந்தன. செலான் மேர்ச்சண்ட் குத்தகை விமீடேட் 2005 யூலையில் 10.25 - 12.5 சதவீத வீச்சிலான வட்டி வீதத்தில் ரூ.100 மில்லியனைத் திரட்டிய அதேவேளை செங்கடகல நிதிக் கம்பனி விமீடேட் 2005 ஒத்தோபரில் 14.00 சதவீத நிலையான வட்டி வீதிலும் 91 நாள் திறைசேரி உண்டியல் விளைவுடன் 275 அடிப்படைப் புள்ளிகளை கூட்டி மிதக்கவிடப்பட்ட வீதத்திலும் ரூ.250 மில்லியனை திரட்டியது. 2005 இறுதியில் ரூ.11.9 பில்லியன் மொத்தச் சந்தை மூலதனத்துடன் கூடிய 19 தொகுதிக்கடன் வழங்கல்கள் வெளி நின்றன. ஆண்டு காலப்பகுதியில் மொத்தப் புரள்வு ரூ. 207 மில்லியனாகக் காணப்பட்டது.

- தனியார் படுகடன் சந்தையின், குறிப்பாக கப்பனி முறிகள் சந்தையின் அபிவிருத்தியற்ற நிலைக்கு நிறுவன ரீதியிலான முதலீட்டாளர் தளம் இல்லாமை, உயர் தேறிய பெறுமதியுடைய கம்பனிகளுக்கான கவர்ச்சிகரமான வீதங்களில் வங்கிக் கொடுகடன்களினது கிடைப்பனவு, முறிகள் வழங்கலுக்கான உயர் செலவினம், முதலீட்டாளரது விழிப்புணர்வு போதுமற்றதன்மை, முறிகளின் தரம் தொடர்பான முதலீட்டாளருக்கான தகவல் போதுமற்றதன்மை மற்றும் அடிப்படை அளவுக் குறியீட்டு விளைவு வளைகோட்டில் கிடைப்பன வின்மை போன்ற பல்வேறு காரணிகள் காரணப்படுத்தப்படுகின்றன.

## பங்குச்சந்தை

- கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் மற்றும் மிலங்கா விலைச் சுட்டெண் உட்பட்ட முக்கிய சந்தைக் குறிகாட்டிகள் 2005 நவம்பர் நடுப்பகுதியில் உச்ச மட்டத்தை அடைந்ததுடன் கூடிய மற்றையதொரு சாதகமான செயலாற்றத்துடனான ஆண்டினைப் பதிவு செய்தது. எனினும், மீதியுடனான விற்பனைக்கு இட்டுச்சென்ற வடக்குக் கிழக்கில் நிலவிய பதற்றத் துடன் 2005 இன் முதல் பத்து மாதகாலப்பகுதியில் பதிவு செய்த இலாபங்களின் ஒரு பகுதி ஆண்டின் இறுதியில் வீணாகியது. இது பங்குகளின் விலைச் சுட்டெண்களிலும் சந்தை மூலதனத்திலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. 2005 இன் பெரும்பாலான காலப்பகுதியில் பங்குச் சந்தையின் வருமான செயலாற்றம் உறுதியான கம்பனி வருவாய்களால் ஏற்பட்டதாகும். 2005 இல் ஆரம்ப காலப்பகுதியில் தாழ்வாக அல்லது எதிர்மறையாகக் காணப்பட்ட நிலையான வருமானம் தரும் பிணையங்களின் விளைவுகளும் பங்குச் சந்தையின் செயலாற்றத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 2005 இல் பங்குச் சந்தையின் நடவடிக்கைகளுக்கு சாதகமாகப் பங்களிப்புச் செய்த மற்றுமொரு காரணி செலாவணி வீதத்தின் ஸ்திரத் தன்மையாகும். 2005 இல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத் திற்கான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல் 62 மில்லியன் ஐ.அ.டொலர்களாகும், இது இற்றைவரைக்குமான ஆண்டொன்றுக்கான அதியுயர் பெறுமதியாகும். மேலும், ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய அரசு ஓய்வூதிய நிதியமான கலிபோர்னியா அரசு ஊழியர் ஓய்வூதிய முறைமையினால், அதன் தோற்றம் பெற்றுவரும் சந்தை முதலீட்டுத் தன்மைப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
- இரண்டாந்தரச் சந்தையின் உறுதியான செயலாற்றம் முதலாந்தரச் சந்தை நடவடிக்கைகளிற்கு துணைபுரிந்துள்ளது. டயலொக் ரெலிக்கொம், வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் மற்றும் சியாரா கேபிள்கள் போன்றவற்றின் மூன்று வெற்றிகரமான ஆரம்பப் பொதுவழங்கல்கள் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டது. அவற்றுள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் வரலாற்றில் பாரிய

ஆரம்பப் பொதுவழங்கலான டயலொக் ரெலிக்கொம் உள்ளூர் நிதியங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியங்களின் குறிப்பிடத் தக்களவான உட்பாய்ச்சல்களைக் கவர்ந்துள்ளது. வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் பங்குகளின் பொது வழங்கலை மேற்கொண்ட முதலாவது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதியியல் நிறுவனமாக விளங்குகின்றது.

- அநேக துறைகளிலுமுள்ள கம்பனிகளின் பங்கு விலைகளும் இலாபங்களும் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மேம்பாடடைந்தது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பொருளாதாரங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகத்தின் காரணதினாலாகும். சந்தை மூலதனத்தின் 68 சதவீத திற்கு ஒன்றிணைந்து வகைகூறிய தொலைத் தொடர் பூட்டல்கள் பன்முகப்படுத்தப்பட்ட கம்பனிகளும் வங்கிகளும், நிதி மற்றும் காப்புறுதி என்பவற்றின் துணைச் சுட்டெண்கள் முறையே 74 சதவீதம், 21 சதவீதம் மற்றும் 38 சதவீத்தினால் அதிகரித்தது. ஒரு சில துணைச் சுட்டெண்கள் இவ்வாண்டில் வீழ்ச்சியடைந்தன. இவற்றுள் வலு மற்றும் சக்தி (-22 சதவீதம்), கட்டடவாக்கமும் பொறியியலும் (-5 சதவீதம்), இரசாயனம் மற்றும் மருந்துப் பொருட்கள் (-4 சதவீதம்) மற்றும் விடுதிகளும் பயணமும் (-2 சதவீதம்) மற்றும் பாதணிகளும் புடவையும் (-1 சதவீதம்) என்பவை சிலவாகும்.
- ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் முன்றாவது சினை குருணாகலையில் ஆரம்பிக்கப்பட்டமை சந்தை அபிவிருத்தியை நோக்கிய மற்றுமொரு சாதகமான படியாகும். இது கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களது பங்கு பற்றலினை விரிவுபடுத்துவதற்கு துணைபுரியும்.

## 8.4 அபிவிருத்தி நிதியம் நிதியின் கிடைப்பளவும்

### அபிவிருத்தி நிதி

- அபிவிருத்தி நிதி மற்றும் கிராமிய நிதித்துறை நிறுவனங்கள் 2005 இல் விரிவடைந்தன. மத்திய வங்கியானது மூன்று கடன் திட்டங்களையும், 2005இல் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியமானது 2004 இல் ஏற்பட்ட சுனாமியினால் அழிவுக்குள்ளான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கென ஒரு கடன் திட்டத்தினையும் ஆரம்பித்திருந்தது. மேலும் மத்திய வங்கியானது அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் சுனாமியினால்

பாதிக்கப்பட்ட தொழில் முயற்சிகளுக்கும் பல்நூலிழை உடன்படிக்கை காலாவதியானதால் பாதிப்புற்ற ஆடைத்துறைக்கும் கடன் வசதிகளை வழங்க வங்கிகளை ஊக்கு விக்கவேண்டாம் இரு கடன் உத்தரவாத திட்டங்களை ஆரம்பித்தது. நாட்டின் அதிகரித்த நெல் உற்பத்தியினை உள்வாங்கும் வகையில் கைத்தொழிலின் ஆற்றலை அதிகரித்து புனரமைக்குமுகமாக வேளாண்மை மாவட்டங்களில் அரிசிஆலை உடமையாளர்களுக்கு வழங்கப்பட்டு நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தப்படாத கடன்களை மீள அட்டவணைப் படுத்த ஏதுவாக அரசாங்கம் அரச வங்கிகளுக்கு உதவியது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதிப்படுத்தப்படும் கிராமிய நிதித்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கூட்டறவு கிராமிய வங்கிகளை நாட்டில் மறுசீரமைக்கும் ஆரம்ப வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன. கிராமிய நிதித்துறை நிறுவனங்கள் நிலைத்திருப்பதற்கும் இத்துறையின் சிறப்பான தொழிற்பாட்டுக்கும் ஏதுவானதொரு சட்டச்சூழலை உருவாக்கும் அபிவிருத்திப் பணியை மத்திய வங்கி பொறுப்பேற்றுள்ளது.

- நுண்பாக நிதித்திட்டங்கள் மத்திய வங்கி மற்றும் பல்வேறு பிற வங்கிகளின் உதவியுடன் தொடர்ந்தன. மத்திய வங்கியானது சிறிய வேளாண்மையாளர்கள் மற்றும் நிலமற்றோர் கடன் செயற்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் நுண்பாக நிதிச் செயற்திட்டத்தை இலங்கை அரசாங்கம் மற்றும் யப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான வங்கி என்பவற்றின் உதவியுடன் நாட்டின் பத்து மாவட்டங்களில் 2005 இல் தொடர்ந்தும் செயற்படுத்தி வந்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்கள் 2004 இல் வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேலும் 2005 இல் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குறுங்கால உற்பத்திக் கடன்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவுசெய்து 2005 இல் ரூபா 1.6 பில்லியனாகக் காணப்பட்டன. முன்னோக்கிய விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் விவசாய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 2005 இல் 1256 ஆக அதிகரித்து ரூபா 2.4 பில்லியனாக காணப்பட்டது. இலங்கை

வங்கி, மக்கள் வங்கி, அட்டன் நசனல் வங்கி, செலான் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி மற்றும் ஆறு பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் தமது சொந்த நுண்பாக கொடுகடன் திட்டங்களை சமூகம் சார் நிறுவனங்கள் கிராமிய நிதிநிறுவனங்களின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தன.

### நிதி பெறும் வழிமுறைகளை அதிகரித்தல்

- இவ்வாண்டு காலத்தில் நிதி பெறும் வழிமுறைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தொடர்ந்தன. இம்முயற்சிகளுள் நுண்பாக நிதித் திட்டங்களின் அறிமுகம், எஸ்.எம்.ஈ வங்கி அமைக்கப்பட்டமை, தேசிய சேமிப்பு வங்கி அந்நியச் செலாவணி வைப்புக்களை ஏற்க அனுமதிக்கப்பட்டமை, நுண்பாக நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்ட கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டமை என்பன உள்ளடங்குகின்றன.
- நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான கொடுகடன் வசதிகளின் வழங்கல் இவ்வாண்டு காலப்பகுதியில் அதிகரித்தது. நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைத் துறைக்கு பணி செய்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி வங்கி உருவாக்கப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். மத்திய வங்கியானது சிறிய வேளாண்மையாளர் மற்றும் நிலமற்றோர் கொடுகடன் நிகழ்ச்சித்திட்டம் (இசுறு) மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் நுண்பாக நிதிச் செயற்திட்டம் என்ற இரு திட்டங்களை 10 மாவட்டங்களை உள்ளடக்கித் தொடர்ந்தும் செயற்படுத்தி வந்தது. இரு வணிக வங்கிகளும் வடக்கு கிழக்குக்கு சர்வதேச ஒத்துழைப்பிற்கான யப்பானிய வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான இரு வணிக வங்கிகள் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியுடன் இணைந்தன. இவ்வாண்டில் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டச் செயற்பாடுகள் மேலும் விரிவாக்கப்பட்டன.
- நடைமுறையிலுள்ள தபால் கடைகளை விரிவுபடுத்தல் மற்றும் சேவை வழங்கும் நிலையங்களை உருவாக்கல் மூலம் குடிசைக் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டில் வதியும் தொழிலாளர் குடும்பங்களுக்கான நுண்பாக

மற்றும் சிறிய கடன் வழங்கல் மூலம் நிதி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக கிராமிய துறைக்கான சேமிப்புத் திரட்டல்கள் மற்றும் நிதி மாற்றல்கள் என்பவற்றிற்கான வழிவகைகளை விரிவுபடுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடெங்குமுள்ள 4048 இற்கும் அதிகமான தபால் நிலையங்கள் தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளுடன் நேரடியாக கணனி மூலம் இணைக்கப்படவுள்ளன. இரு நிறுவனங்களது இணைவானது நிதி பெறுவதற்கான மார்க்கங்களை அதிகரிக்க உதவும். பிரேரிக்கப்பட்டுள்ள இவ்வமைப்பானது வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்துள்ள ஊழியர்களது பண அனுப்புதல்கள் தபால் நிலையங்களுடாக அனுப்பப்பட உதவுவதுடன் நுண்பாக மற்றும் சிறிய கடன்களை குடிசைக் கைத் தொழில் களுக்கு கிடைப்பதனையும் ஊக்குவிக்கும். மேலும் அடிமட்டத்திலுள்ள தம்மை நம்பியிருப்போருக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேரடியாக பண அனுப்புதல்களை மேற்கொள்ள ஏதுவாக தேசிய சேமிப்பு வங்கிக்கு அந்நியச் செலாவணி வைப்புக்களை ஏற்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கிகளுக்கு கிடையிலான கொடுப்பனவு முறையில் நேரடியாக இணைவதற்கு தேசிய சேமிப்பு வங்கிக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தானது அரசு ஊழியர்கள் தமது சம்பளங்களை தேசிய சேமிப்பு வங்கியிலுள்ள தமது கணக்குகளுக்கு அனுப்பவும் அவர்களது சம்பள அனுப்புதல்களின் அடிப்படையில் வீடமைப்புக் கடன்களைப் பெறவும் வகை செய்கின்றது. சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிக்கவும் செயற்றிட்ட நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவும் இத்தொழில்கள் நிதி பெறுவதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை குறைப்பதற்காகவும் சேவை நிலையங்களை தாபிக் குமாறு வங்கிகள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளன. சிறிய நடுத்தர மற்றும் நுண்பாக கைத் தொழில்களின் தரவுத் தொகுப்பொன்றினை உருவாக்கவும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இத்துறை தொடர்பாக சாதகமான கொடுகடன் தகவலை வழங்கவும் ஏதுவாக கொடுகடன் தகவல் பணியகத்தின் தரத்தினை உயர்த்தவும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொடுகடன் தகவல் பணியக சட்டத்தினை திருத்துவதற்கும் தகவல் தொழில்நுட்ப முறைமையை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

## 8.5 நிதியியல் உட்கட்டமைப்பு

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை

- திறமையானதும் நம்பகத்தன்மை மிக்கதுமான கொடுப்பனவுகள் முறைமையானது நிதிமுறைமையின் ஆற்றலை மேம்படுத்த பங்களிக்குமென்ற வகையில் மத்திய வங்கியானது கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமையை வலுப்படுத்தவும் அதனுடன் தொடர்புபட்ட இடர்நேர்வுகளைக் குறைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளையும் பணசேவை வழங்குவோரையும் மேற்பார்வை செய்யவும் மத்திய வங்கிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் மற்றும் காசோலை சமர்ப்பித்தலை இலத்திரனியல் வடிவில் மேற்கொள்வதனை வசதிப்படுத்தவும் ஏதுவாக 2005 செத்தெம்பரில் 28 ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள் சட்டம் இயற்றப்பட்டது.
- முகாமையைப் பொறுத்து பிரதானமான கொடுப்பனவு முறைமைகளை மேற்பார்வை செய்தல், முக்கியமான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைகளை ஒழுங்கான முறையில் செயற்படுத்துதல் மற்றும் கொடுப்பனவு சேவைகளின் மேலதிக அபிவிருத்திக்கான மாற்றங்களை ஏற்படுத்தல் என மூன்று பிரதான பங்குகளை மத்திய வங்கி கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமையைப் பொறுத்து நிறைவேற்றுகிறது. மத்திய வங்கியை தவிர உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் பிரதானமான கொடுப்பனவு சேவைகளை வழங்கு பவர்களாக உள்ளனர். அரசாங்க பிணையங்களின் தீர்ப்பனவுகளை கையாளும் லங்கா செக்குயர் நிறுவனம் அரசு பிணைகளுளைத் தீர்ப்பனவு செய்கையில் பங்குத் தீர்ப்பனவுகளை கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பூரண உடமையாகவுள்ள துணைக் கம்பனியான மத்திய வைப்பக முறைமை (தனியார்) நிறுவனமும் மேற்கொள்ளுகின்றது. தகவல் தொழில்நுட்பத்திலேற்பட்ட முன்னேற்றங்களின் உதவியுடன் வங்கி நிறுவனங்கள் மேலதிக வசதிகளுடன் கொடுகடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டை வசதிகளை வழங்குதல், வீட்டு வங்கி சேவை, இன்ரநெட் வங்கி சேவை என பல்வேறு கொடுப்பனவு சேவைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. தன்னியக்க கூற்றுப்பொறிகள் மற்றும் விற்பனை நிலையத்திலான இலத்திரனியல் நிதி மாற்றீட்டுப்

பொறி என்ப வற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வங்கி வசதிகள் மற்றும் வங்கி வசதிகளைப் பெறக்கூடிய வழிகளையும் கொடுப்பனவுகளையும் அதிகரித்துள்ளன.

- சந்தையின் சில்லறை பிரிவினருக்கு கொடுப்பனவுகள் முறைமையில் ஏற்பட்ட அபிவிருத்தியின் நன்மைகளை கிடைக்கச்செய்யும் நோக்கில் லங்கா கிளியர் நிறுவனமானது ஒரு காசோலை பிரதிமேம்படுத்தல் மற்றும் சுற்றோட்ட குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இம்முறையானது சில்லறை மற்றும் குறைந்த பெறுமதி கொண்ட பிரதானமாக காசோலைகளுடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளின் செய்முறைப்படுத்தலை நாடெங்கும் காசோலை தீர்ப்பனவு நேரங்களில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்துவதனுடாக பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்கும். இதன் கீழ் நாடெங்கும் பதினொரு பிராந்திய நிலையங்கள் லங்கா கிளியர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறைமை 2006 இன் மத்தியில் செயற்பட ஆரம்பிக்கப்படவுள்ளது.
- 2003 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உண்மைநேர மொத்த தீர்ப்பனவு முறையானது (உ.நே.மொ.தீ) இலங்கையில் அவசரமான உயர் பெறுமதி கொடுப்பனவுகளுக்கான பிரதானமான வங்கிகளுக்கிடையிலான நிதிமாற்றல் முறையாகத் தொடர்ந்திருந்தது. உ.நே.மொ.தீ. முறையானது மொத்த காசு அல்லாத கொடுப்பனவு ஊடகங்களின் மொத்தப் பெறுமதியில் 83 சதவீதத்தைக் கையாண்டது. இவ்வாண்டில் உ.நே.மொ.தீ. முறையினுடாக தீர்க்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் எண்ணிக்கை 8 சதவீதத்தால் அதிகரித்து 149,627 ஆகக் காணப்பட்ட வேளையில் தீர்ப்பனவுகளின் மொத்தப் பெறுமதி 28 சதவீதத்தால் அதிகரித்து ரூபா 17,543 பில்லியனாகக் காணப்பட்டது. 68 சதவீத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மொத்தக் கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கையின் பருமனில் கொடுக்கல் வாங்கல்களின் பங்கு ரூ.50 பில்லியனுக்குக் குறைவான பெறுமதியுடையதாகவிருந்தது. ரூபா 1000 பில்லியனைக் காட்டிலும் அதிகமான பெறுமதி கொண்ட கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதி மொத்த உ.நே.மொ.தீ. முறையின் 35 சதவீதமாக அமைந்தன. உ.நே.மொ.தீ. முறையின் பெரும்பாலான கொடுப்பனவுகள் அழைப்பு

பணச்சந்தை அரசு பிணையங்களுக்கான சந்தை, அந்நியச் செலாவணி சந்தை (ரூபா பிரிவு) மத்திய வங்கியின் திறந்த சந்தை செயற்பாடுகள், தேறிய தீர்த்தல் கடப்பாடுகளின் தீர்ப்பனவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அவசர கொடுப்பனவுகள் என்பவற்றுடன் தொடர்புபட்டதாகும்.

- மத்திய வங்கியானது உ.நே.மொ.தீ. முறையின் பங்குபற்று நிறுவனங்களுக்கு அரசு பிணையங்களுக்கெதிராக நாளொன்றிற்கிடையிலான திரவத்தன்மை வசதியைத் தொடர்ந்தும் வழங்கி வந்தது. மேம்பட்ட திரவத்தன்மை முகாமை சந்தைப் பங்குபற்றுநர்கள் பெற்ற அனுபவங்களுடாக கொடுக்கல் வாங்கலைத் தீர்ப்பதற்கு திரவத்தன்மை தேவைப்பாடுகளை மதிப்பீடு செய்வதன் காரணமாக இவ்வசதியின் பாவனை வீழ்ச்சியடைந்தது. 2004 இன் ரூ.2.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2005 இல் நாளொன்றிற்கிடையிலான திரவத்தன்மை வசதியில் எடுக்கப்பட்ட சராசரி நாளாந்த திரவத்தன்மை வசதி ரூபா 2.3 பில்லியனாகக் காணப்பட்டது.
- வங்கிகளுக்கிடையிலான தீர்ப்பனவு முறைமையானது லங்கா கிளியரின் பிரதான காசோலைத் தீர்ப்பனவு முறைமையுடாக செயற்படுத்தப்படுகின்றது. லங்கா கிளியருடாக தீர்ப்பனவு செய்யப்பட்ட பிரதான காசோலைத் தீர்ப்பனவு முறைமையின் மொத்தக் காசோலைகளின் பெறுமதி காசு அல்லாத கொடுப்பனவுகளின் மொத்தப் பெறுமதியில் 16 சதவீதமாக காணப்பட்டது. லங்கா கிளியரினால் தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த காசோலைகளின் எண்ணிக்கை 2004 இல் 37.7 பில்லியனாகக் காணப்பட்டு 2005 இல் 6 சதவீதத்தால் அதிகரித்து 40.1 பில்லியனாக இருந்ததுடன் தீர்க்கப்பட்ட காசோலைகளது மொத்தப் பெறுமதி 2004 இன் 2965 பில்லியனிலிருந்து 14 சதவீதத்தால் ரூ.3,385 பில்லியனுக்கு அதிகரித்தது.
- பத்திரங்களற்ற ஆவண தீர்ப்பனவு முறைமை இவ்வாண்டில் அரசு திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் புதிய வழங்கல்கள் யாவும் பத்திரங்களற்ற முறையிலேயே அமைந்தன. லங்கா செக்கியுரினால் வைத்திருக்கப்பட்ட மொத்தப் பத்திரங்களற்ற பிணையங்களின் பெறுமதி 2005 இன் இறுதியில் ரூ.958 பில்லியனாகக் காணப்பட்டது. இது நிலுவையிலுள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் மொத்தப் பெறுமதியில் 97.3 சதவீதத்திற்கு வகை

கூறியது. இப்பத்திரங்க ளற்ற பிணையங்கள் ரூ.234 பில்லியன் திறைசேரி உண்டியல்களாகவும் ரூ.724 பில்லியன் திறைசேரி முறிகளாகவும் காணப்பட்டன. தனிநபர்கள் மற்றும் கம்பனி வாடிக்கையாளர்களின் பட்டியலுடன் தொடர்பான நேரடி பங்குபற்றுனர்களினூடாக லங்கா செக்கியூர் 2005 இன் இறுதியில் 24,411 கணக்குகளை பராமரித்தது.

- கொடுப்பனவுகளை நிறைவேற்றுவதில் இலத்திரனியல் உத்தரவுகளை மாத்திரம் வழங்குகின்ற முக்கியமான அதே நேரத்தில் அல்லாத வங்கிகளுக்கிடையிலான சில்லறைக் கொடுப்பனவு முறைமையானது இலங்கையின் வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையின் நடவடிக்கைகள் மேலும் விரிவடைந்தன. இந்த முறைமை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், மத்திய வங்கி மற்றும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் வாடிக்கையாளர்களால் நிதியினை நேரடியாக மாற்றல் செய்வதற்கு வசதியளிக்கின்றது. லங்கா கிளியரால் தொழிற்படுத்தப்படுகின்ற இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை 2004 உடன் ஒப்பிடுமிடத்து ரூ. 87 பில்லியன் பெறுமதியான கொடுக்கல் வாங்கல்களை தீர்வு செய்து 45 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்தது.

### சட்ட உருவாக்கங்களும் சீர்திருத்தங்களும்

- நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்பினை மீளாய்வு செய்வதுடன் நிதியியல் முறைமையின் சமூகமான செயற்பாட்டிற்கு ஏதுவாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் தனது முயற்சிகளை மத்திய வங்கி தொடர்ந்து மேற்கொண்டது. 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தினால் காணப்பட்ட பல்வேறு நிச்சயமின்மைகள் மற்றும் இடைவெளிகளை நீக்குவதற்கும் ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அதிகாரத்தை விரிவுபடுத்தவும் ஏதுவாக 2005 பெப்புருவரியில் 2005 இன் 2 ஆம் இலக்க வங்கித்தொழில் (திருத்தச்) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இயக்குனர்களுக்கான “பொருத்தப்பாடு மற்றும் தகுதி” விதிமுறைகள், உரிமம் பெற்ற வங்கிகளின் உரிமைத்துவத்தில் ஏற்படக்கூடிய குவிவை குறைப்பதற்கான விதிமுறைகளை வலுப்படுத்துதல், உரிமம் பெற்ற வங்கிகளது ஆளுகைக் காரணிகளை வலுப்படுத்தல் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறைகள் இத்திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. “வைப்பு” என்ற பதத்தின் வரைவிலக்கணமும் வைப்பாளர்களை பாதுகாக்கும் வகையில்

இத்திருத்தங்களினூடாக விரிவுபடுத்தப்பட்டது. இலங்கையின் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பாதுகாப்பதில் இத்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளன.

- கொடுப்பனவு சேவைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட கட்டமைப்பினை வலுப்படுத்தும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு சட்டத்தின் உருவாக்கம் மற்றொரு பிரதான அபிவிருத்தியாகும். இச்சட்டமானது கொடுப்பனவு தீர்ப்பனவு மற்றும் தீர்த்தல் முறைமைகள் பணசேவைகளை வழங்குவோர் மற்றும் காசோலைகளின் இலத்திரனியல் சமர்ப்பிப்பு தொடர்பான ஒழுங்குபடுத்தல் ஆகிய விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
- குத்தகை கம்பனிகள் தமது குத்தகை முதலீட்டுப் பட்டியல்களை பாதுகாக்க வகைசெய்யும் வகையில் நிதி குத்தகை சட்டம் திருத்தப்பட்டது. இது நிதி குத்தகை கம்பனிகள் தமது தொழிற்பாடு முலதன தேவைகளை நிதிப்படுத்த வகை செய்வதனூடாக அவற்றின் திரவத்தன்மை பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை அகற்றுவதற்கு வகைசெய்யும். பொதுவாக பிணையமயப்படுத்தல் தொடர்பான விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக மிகவும் பொதுப்படையாகவுள்ள சட்டம் ஒன்றை இவ்விடயம் தொடர்பாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
- பயங்கரவாதம் மற்றும் பணச்சலவைப்படுத்தல் என்பவற்றுக்கு நிதியிடப்படுவதன் மூலம் நிதித்துறை எதிர்கொள்ளும் இடர்நேர்வுகளை அடையாளம் காண்பது உலகெங்கும் ஏற்பட்டுவரும் மற்றொரு அண்மைக்கால அபிவிருத்தியாகும். 2005 இன் நடுப்பகுதியில் பயங்கரவாத நிதிப்படுத்தல் தடுப்புச் சட்டத்தினை இயற்றியதனூடாக இலங்கை பணச்சலவைப்படுத்தல் மற்றும் பயங்கரவாத நிதிப்படுத்தலை எதிர்க்கும் உலகளாவிய முயற்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டது. பணச்சலவைப்படுத்தலுக் கெதிரான சட்டமும் நிதி கொடுக்கல்வாங்கல்களை அறிவிக்கும் சட்டமொன்றும் 2005 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2006 சனவரியில் நிறைவேற்றப்பட்டன. தற்போது நிதி நிறுவனங்கள் “வாடிக்கையாளரை அறிந்திரு” என்ற தத்துவத்தினை பணச்சலவைப்படுத்தலுடன் சம்பந்தமானதும் சாத்தியமானதும் மற்றும் சந்தேகத்திற்கிடமானதுமான கொடுக்கல் வாங்கல்களை இனங்காண்பதைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.



## பாசல் II என்ற மூலதன போதுமாந்தன்மை நியமத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்தல்

### முதலாவது பாசல் மூலதன ஒப்பந்தம்: பாசல் I

சுவிட்சலாந்தின் பாசல் நகரிலுள்ள சர்வதேச தீர்ப்பணவுகளுக்கான வங்கியின் வங்கி மேற்பார்வைக்கான பாசல் குழுவினால் 1988இல் அறிமுகப்படுத்தப்பட்ட பாசல் I வங்கிகளின் மூலதன போதுமாந்தன்மையை மதிப்பிடுவதற்கான தற்போதுள்ள சர்வதேச நியம கட்டமைப்பாகும். மூலதன போதுமாந்தன்மை என்பதே வங்கிகளின் உறுதிப்பாடு மற்றும் ஆற்றலின் பிரதான அளவீடாகும். பாசல் I இன் பிரகாரம் ஆகக் குறைந்த மூலதன போதுமாந்தன்மை வீதமானது ஒழுங்குபடுத்தல் மூலதனத்திற்கும் இடர்நேர்வு நிறையளிக்கப்பட்ட சொத்துக்களால் அளவிடப்படும் வங்கியின் இடர்நேர்வுக்குமிடையிலான வீதமாகும். பாசல் I ஆனது கொடுகடன் இடர்நேர்வை (கொடுக்கல் வாங்கலிலிருபடும்) மறுதரப்பு தமது கடப்பாடுகளை செய்யாது விடுவதனால் ஏற்படும் இழப்புக்கான இடர்நேர்வு) மாத்திரமே ஆரம்பத்தில் உள்ளடக்கியிருந்தது. 1996இல் இருந்து சந்தை இடர்நேர்வையும் (சந்தை விலைகளான பங்கு விலைகள், வட்டி வீதங்கள் மற்றும் பரிமாற்று வீதங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் இடர்நேர்வு) கருத்திலெடுத்து வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதன போதுமாந்தன்மையை மதிப்பிட்டது.

### புதிய பாசல் மூலதன ஒப்பந்தம்: பாசல் II

பாசல் குழு 2004யுனில் பாசல் II ஐ பூர்த்தி செய்து வெளியிட்டது. பாசல் I இற்கு மாற்றீடாக இவ் ஒப்பந்தம் 2007ஆம் ஆண்டிலிருந்து ஜி 10 நாடுகளிலுள்ள சர்வதேச ரீதியாக செயற்படும் வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பாசல் II இன் பிரதான அம்சம் செயற்பாட்டு இடர்நேர்வுக்கு எதிராகவும் மூலதனத்தை கொண்டிருக்க வேண்டுமென்பதுடன் (1) ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடுகள் (2) மேற்பார்வை மீளாய்வு செய்தல் (3) சந்தைசார் ஒழுக்கம் என்ற மூன்று ஒன்றிலொன்று தங்கியுள்ள கட்டமைப்புக்களை மூலதன போதுமாந்தன்மை மதிப்பாய்வில் பயன்படுத்துகின்றமையாகும்.

• கட்டமைப்பு 1 - கொடுகடன் இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு மற்றும் செயற்பாட்டு இடர்நேர்வு என்பவற்றை கருத்திற்கொண்டு கணிப்பிடப்படும் இடர்நேர்வு நிறையளிக்கப்பட்ட சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கணிப்பிடப்படும் ஆகக்குறைந்த மூலதனத் தேவைப்பாடுகள் ஒவ்வொரு வகை இடர்நேர்வுகளது அளவீட்டிற்கும் பல்வேறு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. கொடுகடன் இடர்நேர்வின்

அளவீட்டிற்கு நியமப் படுத்தப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் இரு உள்ளக தரமிடலை அடிப்படையாகக் கொண்ட அணுகு முறைகள் - அடிப்படை, உயர்நிலை என இரண்டு முறைகள் அறிமுகமாகின்றன. புதிதாக அறிமுகமாகும் செயற்பாட்டு இடர்நேர்வு அளவீட்டிற்காக மூன்று தெரிவுகள் - அடிப்படை குறிகாட்டி அணுகு முறை, நியமப்படுத்தப்பட்ட அணுகுமுறை மற்றும் உயர்நிலை அளவீட்டு முறை - வழங்கப்பட்டுள்ளன. சந்தை இடர்நேர்வு அளவீட்டிற்கு நியமப்படுத்தப்பட்ட அளவீட்டு முறைமை மற்றும் உள்ளக மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை என்பன வகுக்கப்பட்டுள்ளன. செயற்பாட்டு இடர்நேர்வுக்கான மூலதன அளவீட்டுக்கான தெரிவுகள் பாசல் II இன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவையாகும்.

• கட்டமைப்பு 2: மேற்பார்வை மீளாய்வு ஊடாக வங்கிகள் போதியளவு மூலதனத்தை எல்லா இடர்நேர்வுகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதனை உறுதிப்படுத்துகின்றது. கட்டமைப்பு I இல் வெளிப்படையாக கருத்திலெடுக்கப்படாத ஏனைய இடர்நேர்வுகள் ஒழுங்குபடுத்துனர்களால் கட்டமைப்பு 2 இல் கருத்திற் கொள்ளப்படும். உதாரணமாக கொடுகடன் குவிவு இடர்நேர்வு, வங்கி, புத்தகங்களிலுள்ள வட்டிவீத இடர்நேர்வு, திரவத்தன்மை, இடர்நேர்வு தந்திரோபாய இடர்நேர்வு மற்றும் மரியாதை சம்பந்தமான இடர்நேர்வு என்பவற்றைக் குறிப்பிடலாம். இதன்படி ஒழுங்குபடுத்துனர்கள் இத்தகைய மேலதிக இடர்நேர்வுகளைத் தணிக்க ஏதுவாக அதிக மூலதன அளவை கொண்டிருக்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொள்ள முடியும்.

• கட்டமைப்பு 3 சந்தைகள் ஒழுக்கத்தை ஊக்குவித்து வங்கிகளை தமது இடர்நேர்வு தொடர்பாகவும் இடர்விருப்பு மற்றும் செயற்பாட்டுகுறிகாட்டிகள் தொடர்பாகவும் தகவல்களை பொது மக்களுக்குப் பிரகரிக்குமாறு கோரப்படுவர். பாசல் II வங்கிகளுக்கு தமது மூலதனத்தை கணிப்பீடு தொடர்பில் அதிக சுதந்திரத்தையும் தெரிவையும் வழங்குவதனால் சந்தையின் பங்கு பற்றுனர்களுக்கு குறிப்பிட்ட வங்கியின் பாதுகாப்பு, மற்றும் நிதிப்பலம் தொடர்பான தகவல்கள் தெரியப்படுத்துவது வாடிக்கையாளர்களும் வங்கிகளும் அதிகளவில் சந்தைசார் ஒழுக்கத்தை கொண்டிருக்க வகைசெய்யும்.

**இலங்கையின் பாசல் II தொடர்பான ஆயத்தங்கள்**

• 1993இல் இலங்கை பாசல் I இனை பின்பற்றிய வேளையில் மூலதனப் போதுமைக் கணிப்பில் இடர்நேர்வு மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இலங்கையில் குறித்துரைக்கப்பட்ட ஆகக் குறைந்த மூலதனப் போதுமை விகிதம் பாசலின் விதந்துரைப்பாக 8% இற்கு எதிராக 10% மாகக் காணப்பட்டது.

• இலங்கை மத்திய வங்கியானது இலங்கையிலுள்ள வங்கிகள் யாவும் பாசல் II ஐ 2008 சனவரி முதல் பின்பற்ற வேண்டுமென தீர்மானித்துள்ளது. கொடுகடன் மற்றும் சந்தை இடர்நேர்வுகளை மதிப்பிட நியமப்படுத்தப்பட்ட அணுகு முறையும் செயற்பாட்டு இடர்நேர்வினை மதிப்பிட அடிப்படை குறிகாட்டி அணுகுமுறையும் இலங்கையில் பின்பற்றப்படவுள்ளன. வங்கிகளும் ஒழுங்குபடுத்துனரும் போதியளவு திறன்களை விருத்தி செய்ததன்பின்னர் சில தயார் நிலையிலுள்ள வங்கிகள் உள்ளக தரப்படுத்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு அணுகு முறைகளை பின்பற்ற அனுமதிக்கப்படலாம். இலங்கையில் பாசல் II இன் நடைமுறைப்படுத்தலைப் பொறுத்து பின்வரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

- இலங்கை வங்கிகளின் சம்மேளனத்தின் பிரதி நிதிகளை உள்ளடக்கிய ஒரு உப குழுவுடன் பாசல் II இன் நடைமுறைப்படுத்தல் தொடர்பான நடைமுறைகளை தீர்மானித்துக் கொள்ளவேண்டி மத்திய வங்கி மிக நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.
- மத்திய வங்கி கேட்டுக் கொண்ட தற்கிணங்க வங்கிகள் பாசல் II தொடர்பான தமது சுய தயார்நிலை மதிப்பீடுகளை மேற்கொண்டன.
- பாசல் II இன் நடைமுறைப்படுத்தலுக் கேதுவாக சந்தை இடர்நேர்வுக்கான மூலதன தேவைப்பாட்டை, நியமப்படுத்தப்பட்ட முறையின் கீழ், 31.03.2006இல் இருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கித் துறையினருடனான கலந்தாலோசனைகளுடன் இம்முறை விருத்தி செய்யப்பட்டது. மேலும்

**சிறப்புக் குறிப்பு - 17 - தொடர்ச்சி**

சந்தை இடர்நேர்வுகள் மூலதன கணிப்பீட்டை சரிவர நிறைவேற்ற ஏதுவாக வங்கிகளது முதலீட்டு பிணைங்களை வகைப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

- பாசல் II இன் சட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகள் 2006இல் வெளியிடப்படும் வங்கிகளானவை 2006இன் முதலாம் காலாண்டில் நடைமுறைக்கு வந்த புதிய ஒழுங்கு விதிகளுக்கு ஒத்தளவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும். 2005 திசம்பர் 31இல் உள்ளவாறான பாசல் II இன் அடிப்படையிலான சோதனை கணிப்பீடுகள் வங்கிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளக தரமிடலை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை பின்பற்றுவதற்கானகால அட்டவணையொன்றும் வங்கிகளுக்கு தெரியப்படுத்தப்படும். தயார்நிலையில் உள்ள வங்கிகள் இவ் உயர் அணுகுமுறைகளைப் பின்பற்ற இது ஏதுவாக அமையும்.

**பாசல் II இலிருந்து பெறப்படும் ஓட்டு மொத்த நன்மை**

பாசல் II என்பது மிக சவால்மிக்கதொரு, வங்கிகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கருவியாகும். பாசல் II இன் கீழ் மூலதனத்தைப் பராமரிப்பது வங்கிகளது உள்ளக இடர்நேர்வு முகாமை முறைமைகளின் பயனுறுதியிலேயே பெரிதும் தங்கியிருக்கும். எனவே பாசல் II இன் பயன்களைப் பெறவேண்டுமாயின் வங்கிகளில் இடர்நேர்வு முகாமை செய்யும் முறையான உள்ளக கலாச்சாரம் ஒன்று ஏற்படுத்தல் வேண்டும். வங்கிகள் இடர்நேர்வு முகாமையை தனியே ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருமமாகக் கருதாது விலை வேறுபடுத்தல், சிறப்பான முறையில் இடர்நேர்வுகளை பகுப்பாய்வு செய்தல் போன்ற சிறப்பான நல்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு சித்தாந்தமாக கருதிக்கொள்ள வேண்டும். எனவே பாசல் II என்பது பிணையங்களை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய கொடுகடன் கலாச்சாரத்திலிருந்து இலங்கையின் வங்கிகளை தகவல் சார்ந்ததொரு கலாச்சார புரட்சிக்கு இட்டுச் செல்லும் எனக் கூடலாம்.

**ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வையும்**

- நிதிமுறைமையின் உறுதிப்பாட்டினையும் திறமையையும் அதிகரிக்கும் வகையில் எல்லா பிரதான

நிதி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தவும் மேற்பார்வை செய்யவும் பொறுப்பாகவுள்ள மத்திய வங்கியானது 2005 இல் பல்வேறு ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை முன்முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய வங்கியானது உரிமம்

பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் முதலிலை வணிகர்கள் என்பனவற்றை மேற் பார்வை செய்து ஒழுங்குபடுத்துகின்றது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை மேற்பார்வைசெய்தல், குத்தகை கம்பனிகளை பதிவு செய்தலும் கண்காணித்தலும், பணமாற்றுநர்களை ஒழுங்குபடுத்தல் என்னும் பொறுப்புக்களும் மத்திய வங்கியிடம் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மத்திய வங்கி ஊழியர் சேமலாப நிதியத்தினையும் முகாமிக்கின்றது. பிணைய பரிவர்த்தனை ஆணைக்குழுவானது பங்குபரிவர்த்தனை நிலையம், பங்கு தரகர்கள் மற்றும் அலகு பொறுப்பாட்சி நிறுவனங்களை உரிமப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இவ் ஆணைக்குழுவானது பிற்பொறுப்பேற்போர், கொடுகடன் தரமிடும் முகவர்கள், முதலீட்டு முகாமையாளர்கள் மற்றும் பிணையங்கள் தீர்ப்பனவு நிலையங்கள் என்பனவற்றையும் பதிவு செய்திருக்கின்றது. இலங்கை காப்புறுதிச் சபையானது பூட்கை வைத்திருப்போரது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் காப்புறுதிக் கம்பனிகளை ஒழுங்கு படுத்துகின்றது. மத்திய வங்கியானது 2005 இல் உள்நாட்டு நிதித்துறை சார் தொகுதிக் கம்பனிகளை ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்து மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு ஏனைய ஒழுங்குபடுத்தல் முகவரகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும் முன்முயற்சியொன்றையும் ஆரம்பித்தது.

- **பன்னாட்டு சிறப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மேலுமொரு அங்கமாக பாசல் II என்ற வங்கிகளுக்கான மூலதன போதுமாந்தன்மை கட்டமைப்பை நியமப்படுத்திய அணுகுமுறையின் கீழ் 2008 இல் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்று வங்கித்துறைக்கு வழங்கப்பட்டது.** பாசல் II அணுகுமுறையின் கீழ் தமது சுயமதிப்பீடொன்றை மேற்கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. வங்கிகளும் மத்திய வங்கியினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நடைமுறைப்படுத்தலுக்கென அமைக்கப்பட்டுள்ளது. சந்தைசார் இடர்நேர்வுகளுக்கெதிராக மூலதன விதிப்பை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலான கட்டமைப்பொன்றை அமைக்க 2006 மார்ச்சிலிருந்து நடைமுறைக்கு வரக்கூடிய முறையில் முடிவெடுக்கப்பட்டது. வங்கித்துறை நிறுவனங்களை ஒழுங்கமைத்தல் தொடர்பில்

பல்வேறு புதிய நுண்மதியுடைய தேவைப்பாடுகள் வெளியிடப்பட்டன.

- **வங்கிகளின் ஒழுங்கமைத்தல் தொடர்பில் பல்வேறு புதிய நுண்மதியுடைய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.** (i) வங்கிகளின் இயக்குனர்கள் தாம் தகுதியும் பொருத்தமும் உடையோரென சத்தியக் கடதாசி ஒன்றையும் வெளிப்படுத்த லொன்றையும் செய்யுமாறு கோரப்பட்டனர். (ii) இஸ்லாமிய தத்துவங்களுக்கேற்ப வங்கிகள் உற்பத்திகள் மற்றும் சேவைகளை நடைமுறையிலுள்ள நுண்மதி நோக்கத்திற்கான விதிகளுக்கூடப்பட்ட வகையில் வழங்க அனுமதிக்கப்பட்டமை (iii) ஆகக் குறைந்த மூலதன தேவைப்பாடு அதிகரிக்கப்பட்டமை (iv) தொடர்புடைய வகுதியினருக்கான கடனுதவி தொடர்பான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டமை. (v) தனியொரு கடனாளிக்கான உச்ச கடனின் அளவுக்கான எல்லை சகல வங்கிகளுக்கும் ஒரே விதமாக மாற்றியமைக்கப்பட்டமை (vi) நிதியியல் அறிக்கைகளில் தமது வெளிப்படுத்துகைகளை மேம்படுத்துமாறு வங்கிகள் வேண்டிக் கொள்ளப்பட்டன.
- **வங்கிகளின் ஆரோக்கியத்தை தலத்திற்கு வெளியேயான தொடர்ச்சியான கண்காணித்தல் ஊடாகவும் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட நியதிக் காலமான இரு ஆண்டுகளுக்கொருமுறை வங்கிகளை தலத்திற்கு சென்று பரிசோதித்தல் என இருவகை அணுகுமுறைகளைக் கொண்டதாக மேற்பார்வைக் கருமம் பின்பற்றப்பட்டு வந்தது.** வெளிப்பாடுகளை உரிய காலத்தில் மேலதிக விசாரணைகளையும் பரிசோதனைகளையும் வேண்டி நிற்கும் வங்கிகளின் நிதி நிலைமைகளில் ஏற்படும் முக்கியமான மற்றும் சிக்கலான மாற்றங்களையும் பாதகமான போக்குகளையும் முன்னரே இனம்காண உதவும் முன்னெச்சரிக்கை முறையாகச் செயற்படும் தலத்திற்கு வெளியே இருந்தான கண்காணிப்பு மூலம் தனிப்பட்ட வங்கிகளினதும் சகல வங்கி முறைமைகளினதும் உரிய நேரத்திலான இடர்நேர்வு வெளிப்படுத்தல் மதிப்பீடு மேம்பாடடைந்தது. மேலும் இவ்வாண்டில் புதிய நேரடி இணையத்தள அடிப்படையிலான அறிக்கையிடல் முறைமையானது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் முறைமை 2006 இல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். தலத்திலிருந்தான சோதனை செய்முறையானது வங்கியியல் இடர்நேர்வுகளை அடையாளம் காணல், இவ்

இடர்நேர்வுகளை முகாமித்தல், இவ் இடர் நேர்வுகளை தணிப்பதற்கு வங்கியிடமுள்ள வளங்களின் போதுமாந்தன்மையை மதிப்பிடுதல் எனப் பவற்றை நோக்கியதாகச் செயற்படுத்தப்பட்டது.

- பத்திரிகை அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்கள் மற்றும் கையேடுகள் என்பவற்றினூடாக நிதியியல் முறைமை தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் வழிமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன. இவ்வெளியீடுகளுடாக நிதிநிறுவனங்களுடான தமது கொடுக்கல் வாங்கல்களிலுள்ள இடர்நேர்வுகள் மற்றும் வருவாய் தொடர்பாக மதிப்பிட்டுப் பார்த்து கவனமாகச் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
- சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளின் செயலாற்றத்தை மேம்படுத்த அவர்களின் செயற்பாடுகளை உள்ளடக்கியதாக பல்வேறு வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆகக் குறைந்த மூலதன தேவைப்பாடுகள், அறவிடமுடியாத மற்றும் ஐயக்கடன்களுக்கான கடன்களுக்கான ஒதுக்கம், தனியொரு கடனாளிக்கான ஆகக்கூடிய கடன்எல்லை, கடன் மூலதன வீதத்தை பராமரித்தல் (இணைவு விசீதம்) தேறாத வட்டிக்கான ஒதுக்கம் மற்றும் ஒதுக்க நிதியமொன்றை உருவாக்குதல் என்பன இதில் உள்ளடக்கப்பட்டன.

**கொடுகடன் தரமிடலும் கொடுகடன் தகவலும்**

- 2005 ஆம் ஆண்டில் முதன்முறையாக இலங்கை அரசாங்கத்தினால் நாட்டிற்கான தரமொன்று பெறப்பட்டது. குறிப்பாக சர்வதேச சந்தையிலிருந்து நிதி திரட்டுவதற்கு இது உதவியாக அமையும். பிச்சேட்டிங் நிறுவனம் நீண்டகால அந்நியச் செலாவணி மற்றும் உள்நாட்டு நாணய தரமாக "பீபீ"- (பீபீ-எதிர்கணியம்) என்பதை வழங்கிய அதேவேளை ஸ்ராண்ட் அன் புவர்ஸ் நிறுவனம் பீ+ என்ற தரத்தை வழங்கியது.
- 2005 இல் மலேசியாவைச் சேர்ந்த கொடுகடன் தரமிடும் முகவரகமொன்று செயற்பட ஆரம்பித்ததை தொடர்ந்து இலங்கையில் செயற்படும் கொடுகடன் தரமிடும் முகவரகங்களது எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது. 2004 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் முன்மொழிவுக்கேற்ப சகல வைப்புக்களை ஏற்கும் நிறுவனங்களுக்கும் கொடுகடன் தரமொன்றைப் பெறுவதும் பிரசுரிப்பதும்

கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து நிதிமுறைமையில் முதலீட்டாளர் நம்பிக்கையை மேலும் மேம்படுத்த எல்லா வங்கி நிறுவனங்களையும் சுயாதீனமான கொடுகடன் தரமிடல் நிறுவனங்களிடமிருந்தும் தரங்களை பெற்று அவற்றைப் பிரசுரிக்குமாறு மத்திய வங்கி வேண்டிக்கொண்டது. 2005 திசம்பர் வரை 20 நிதி நிறுவனங்கள் கொடுகடன் தரமொன்றைப் பெற்று பிரசுரித்திருந்தன. எல்லாமாக 10 வங்கி நிறுவனங்கள் தலைமை அலுவலகத்தினால் பெறப்பட்ட தரத்தை சமர்ப்பித்திருந்தன.

- கடன்பட்டோர் தொடர்பான தகவல்களை பெற்று சேகரிக்கும் கொடுகடன் தகவல் நிலையமானது அத்தகவலை பங்குதாரர்களின் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியதுடன் அதிகரித்த கேள்வி காரணமாக கொடுகடன்

அட்டவணை 8-10  
முறைசார் முக்கியத்துவம் வாய்ந்த நிதியியல் நிறுவனங்களின் ஆற்றல் வாய்ந்த குறிகாட்டிகள்

நிறுவனமும் குறிகாட்டியும்	சதவீதம்	
	2004(அ)	2005 (ஆ)
<b>உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்</b>		
மொத்தக் கடன்களில் செயற்படாக் கடன்கள்	9.3	7.0
மூலதனத்திற்கான ஒதுக்கங்கள் தவிர்ந்த செயற்படாக் கடன்கள்	32.5	18.6
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக் களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	10.3	12.4
சொத்து மீதான வருவாய்	1.4	1.7
பங்கு மீதான வருவாய்	18.4	17.8
மொத்த வருமானத்திற்கான வட்டியமிகை	37.6	39.7
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லாச்செலவு	37.2	34.5
நியதித் திரவவிசீதம் (உ.வ.தொ.பிரிவுகள்)	26.3	24.2
<b>உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்</b>		
மொத்தக் கடன்களில் செயற்படாக் கடன்கள்	10.4	8.9
மூலதனத்திற்கான ஒதுக்கங்கள் தவிர்ந்த செயற்படாக் கடன்கள்	21.7	26.2
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக் களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	19.3	20.1
சொத்து மீதான வருவாய்	2.7	2.1
பங்கு மீதான வருவாய்	17.7	13.1
மொத்த வருமானத்திற்கான வட்டியமிகை	41.9	38.9
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லாச்செலவு	22.8	16.6
நியதித் திரவவிசீதம் (உ.வ.தொ.பிரிவுகள்)	69.4	69.4
<b>நிதிக் கம்பனிகள்</b>		
மொத்தக் கடன்களில் செயற்படாக் கடன்களின் எண்ணிக்கை	9.7	5.9
மூலதனத்திற்கான ஒதுக்கங்கள் தவிர்ந்த செயற்படாக் கடன்கள்	5.1	4.3
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக் களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	15.2	16.5
சொத்து மீதான வருவாய்	2.3	2.6
பங்கு மீதான வருவாய்	24.3	18.6
மொத்த வருமானத்திற்கான வட்டியமிகை	28.1	30.5
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லாச்செலவு	28.6	30.3
நியதித் திரவவிசீதம்	15.9	17.8

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) திருத்தப்பட்டவை  
(ஆ) தற்காலிகமானவை

அறிக்கைகளின் எண்ணிக்கையானது ஓர் அதிகரிப்பை பதிவு செய்தது. தனியார் துறைக்கான கொடுகடனின் அளவு அதிகளவில் விரிவடைந்த வகையில் கடன்வழங்கும் நிறுவனங்கள் கொடுகடன் தகவலை ஒரு ஆரம்ப இடர்நேர்வு முகாமை கருவியாக அதிகளவில் பயன்படுத்தின. 2005 ஆம் ஆண்டில் கொடுகடன் தகவல் நிலையமானது 607,990 கொடுகடன் அறிக்கைகளை வழங்கியிருந்தது. இது 2004 இல் 501,141 ஆகக் காணப்பட்டது.

- நிலையமானது சாதகமான தகவல் (ஒழுங்கானது) ரூபா 500,000 மற்றும் அதற்கு அதிகமானதுமான முற்பணங்கள் தொடர்பாகவும் பாதகமான தகவலை (ஒழுங்கற்றது) ரூபா 100,000 மும் அதற்கு மேலும் முற்பணங்கள் தொடர்பாகவும் கடன் அட்டைகளைப் பொறுத்து ரூபா 5,000ம் அதற்கு அதிகமான முற்பணங்கள் தொடர்பிலும் தொடர்ந்து சேகரித்து வருகின்றது. கொடுகடன் தகவல் நிலையமானது அறிக்கையில் தொடர்பில் இவ்வாறான குறைந்தபட்ச எல்லைகளை வரையறுத்திருப்பதற்குக் காரணம் தற்போது காணப்படும் தொழில்நுட்ப வரையறைகளாகும். நவீனமயப்படுத்தும் செய்முறையின் கீழ் பணியகம் தற்போது தனது தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்ப முறைமையை மேம்படுத்தும் செய்முறையை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் தற்போதைய குறைந்தபட்ச எல்லைகளை குறைத்து, நிலையத்தின் உள்ளடக்கத்தை விரிவுபடுத்த முடியும். இதன் மூலம் கொடுகடன் சந்தையின் எல்லா பிரிவுகளுக்கும் சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

### 8.6 நிதிமுறைமையின் உறுதிப்பாடு

- நாணய சட்ட விதியின் 2002 ஆம் ஆண்டு திருத்தங்களின் பிரகாரம் நிதிமுறைமையின் உறுதிப்பாடென்பது மத்திய வங்கியின் பிரதான இரு குறிக்கோள்களில் ஒன்றாக காணப்படுகின்றது. நிதியியல் உறுதிப்பாடானது பேரினப் பொருளாதார சூழலின் உறுதிப்பாடு, நிதிமுறைமையின் பாவனையாளர்களின் ஆற்றல், ஒழுங்கமைந்த மற்றும் முக்கியமான நிதிநிறுவனங்கள் சந்தைகளை உறுதிப்பாடு மற்றும் உட்கட்டமைப்பின் ஆற்றல் என்பவற்றில் பெரிதும் தங்கியிருக்கின்றது. உறுதியான நிதிமுறைமையானது உறுதியான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைக்கு வழிகோலு வதனூடாக நாட்டின் பொருளாதார நடவடிக்கை

களின் சுமுகமான செயற்பாட்டுக்கு வகை செய்கின்றது.

- 2005 இன் தொடக்கத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பல்வேறு அதிர்வுகளுக்கிடையிலும் நிதித்துறையானது தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கும் திறனுடன் காணப்பட்டது. நிதிமுறைமையில் கனாமி பேரழிவானது பெரிய தாக்கமெதனையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, நிதித்துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் காரணமாக பொருளாதாரத்தின் மீதான கனாமி பேரழிவின் தாக்கம் குறைவதற்கு உதவின. மத்திய வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களின் முயற்சிகள் காரணமாக பண மூலதனச் சந்தைகள் 2005 இன் தொடக்கத்தில் மீட்சிபெற்று திரவத்தன்மையுடன் தொடர்ந்தும் தனியார்துறைக் கொடுகடன்களின் தொடர்ச்சியான விரிவாக்கம் குறிப்பாக நுகர்வு மற்றும் வீடமைப்பு மற்றும் தொடரும் உயர் எண்ணெய் விலைகள் நிதியியல் உறுதிப்பாடு தொடர்பான அக்கறைகளைத் தோற்றுவித்துள்ளன.
- உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், நிதிக்கம்பனிகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பிரதானமான நிதி நிறுவனங்களானவை நிதியியல் சொத்துக்களில் ஏறத் தாழ் 72 சதவீதத்தைக் கொண்டுள்ளன. முக்கியமான குறிகாட்டிகள் புலப்படுத்தியவாறு இந்நிறுவனங்களின் நிதி நிலைமை 2005 இலும் ஆரோக்கியமானதாகக் காணப்பட்டது. அதிகரித்த மூலதன மட்டங்கள், செயற்படா கடன்களின் வீதங்கள், அதிகரித்த கடன் நட்டங்களுக்கெதிரான ஒதுக்கங்கள், இலாபங்களின் அதிகரிப்பு என்பவைகளில் மேம்பாடுகள் புலப்பட்டன. செயற்படா கடன்களின் வீதங்கள் வீழ்ச்சியடைந்த வகையில் கொடுகடன் இடர்நேர்வு குறைவடைந்தது. திரவத்தன்மை மட்டங்கள் சட்டரீதியான ஆகக்குறைந்த மட்டமான 20 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகக் காணப்பட்டன. அதிகரித்த உயர்ந்த சந்தை வட்டி வீதத்துடன் குறிப்பாக வட்டி வீத இடர்நேர்வு அதிகரித்த போதிலும் போதுமான மூலதன அளவு இலாபங்கள் மற்றும் ஏனைய இடர்நேர்வு முகாமை கருவிகள் என்பவற்றை கருத்தி லெடுக்கையில் இடர்நேர்வைத் தாங்கும் ஆற்றல் அதிகரித்ததாகக் கூறலாம். இலாபங்கள் மற்றும் பங்கு மூலதனத்திலேற்பட்ட அதிகரிப்பு நிதி நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கும் திறனை அதிகரித்தது. மத்திய வங்கியால் வேண்டப்

பட்டவாறு வியாபார தொடர்ச்சித் திட்டங்களையும் பேரழிவு மீட்சித் தலங்களையும் நடைமுறைப்படுத்துகின்றபோது தாக்குப்பிடிக்கும் திறனானது மேலும் மேம்படும்.

- **ஊழியர் சேமலாப நிதியத்தின் பெரும்பாலான முதலீடுகள் அரசாங்க பிணையங்களில் காணப்பட்ட வகையில் ஊழியர் சேமலாப நிதியமானது அதன் இடர்நேர்வுகளைக் குறைக்கக்கூடியதாகவிருந்தது.** நிதியத்தின் பெறுகைகள் அதன் காசு வெளிப்பாய்ச்சல்களைக் காட்டிலும் அதிகமாக அமைந்த வகையில் 2005 இல் நிதியம் திரவத்தன்மை இடர்நேர்வை எதிர்நோக்கவில்லை. ஏறக்குறைய எல்லா நிதிகளும் இடர்நேர்வற்ற அரசாங்க பிணையங்களில் முதலிடப்பட்ட வகையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுகடன் இடர்நேர்வு புறக் கணிக்கத்தக்கதாகவிருந்தது. சந்தை வீதங்கள் அதிகரித்த வகையில் வட்டிவீத இடர்நேர்வு அதிகரித்த போதிலும் பெரும்பாலான நிதிகள் முதலீடுகளாக வைத்திருக்கப்பட்டதனால் இது உயர்ந்த அளவான திரவத்தன்மையினைக் கட்டுப்படுத்தியது. எனினும் மாறிவரும் கணக்கியல் நடைமுறைகளுக்கேற்ப, முதலீடுகளும் சந்தை விலைகளில் மதிப்பிடப்பட வேண்டிய பின்னணியில் எதிர் கால இடர்நேர்வுகளை எதிர்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் சிறந்ததாகும்.
- **கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவு முறைமைகள், மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பு என்பவற்றை உள்ளடக்கிய நிதித்துறை உட்கட்டமைப்பானது 2005 இல் மேலும் மேம்பட்டது.** 2008 இல் பாசல் II மூலதன கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய ஒப்பந்தத்தின் கீழ் கொடுகடன் மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வுகள் தொடர்பில் மூலதனத் தேவைப்பாடுகளை மதிப்பிட நியமப்படுத்தப்பட்ட அடிப்படை குறிகாட்டி அணுகுமுறை பின்பற்றப்படவுள்ளன. சந்தை இடர்நேர்வுக்கான மூலதன விதிப்பு 2006 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வியாபார தொடர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் பேரழிவு மீட்சித்தல் திட்டங்களை பங்கு பற்றுநனருக்கு அறிமுகப்படுத்தியமை. கட்டாயமாக்கியமை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவு சட்டத்தின் உருவாக்கம் மற்றும் தாமதமான கொடுப்பனவுகளுக்கான தண்டப் பணத்தின் அறிமுகம் போன்ற நடவடிக்கைகளால் கொடுப்பனவு மற்றும்

தீர்ப்பனவு முறைமைகளில் உள்ள இடர்நேர்வு மேலும் குறைக்கப்பட்டன. மெய்நேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை மற்றும் லங்கா செக்கியூர் முறைமைகளுக்கான பத்து மூல தத்துவங்கள் மற்றும் பன்னாட்டு தீர்ப்பனவுகளுக்கான வங்கி மற்றும் பிணைய ஆணைக்குழுக்களுக்கான பன்னாட்டு நிறுவனம் என்பவற்றினால் வகுக்கப்பட்ட பன்னாட்டு சிறந்த நடைமுறைகள் என்பவற்றுடன் ஒத்திசைந்துள்ளன என வழங்கப்பட்ட சான்றிதழானது கொடுப்பனவு முறைமையின் உறுதிப்பாட்டிற்கு பெரும் உந்துதலை வழங்கியது.

- **2005 இல் நிதி சந்தையின் உறுதிப்பாடு மேம்பட்டது.** பங்குச்சந்தை உயர்ந்த வீத வளர்ச்சியைப் பதிவுசெய்த போதிலும் அது நிதிச் சந்தைகளின் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. விலைகளின் அதிகரிப்புக்கள் கம்பனித்துறையின் அடிப்படைகளுடன் உத்திசைவாகக் காணப்பட்டது.
- **சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் முறைமையானது நிதிமுறைமையின் தாக்குப்பிடித்தல் திறனுக்கு ஆதரவளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்தப் பட்டது.** இயக்குனர் சபையினருக்கான தகுதி மற்றும் பொருத்தப்பாட்டு சோதனை "வைப்பு" என்ற பதத்தின் விளக்கம், இஸ்லாமிய வங்கியியல், வங்கிகளின் உள்ளக ஆளுகை தொடர்பான சட்ட விதிமுறைகளது அறிமுகமானது ஒழுங்குபடுத்தலுக்கு அதிக தெளிவை வழங்கியது. கொடுப்பனவு, தீர்த்தல் மற்றும் தீர்ப்பனவு முறைமைகள், பணமாற்றுனர் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் இலத்திரனியல் காசோலைகள் தொடர்பிலும் இத்தகைய தெளிவுபடுத்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் வலையமைப்பு சந்தை நடைமுறைகளில் மோசடியைத் தவிர்ப்பதற்கு வங்கித்தொழில் சட்டத்தில் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
- **நிதிமுறைமையின் உறுதிப்பாடு பராமரிக்கப்பட்ட போதிலும் பல்வேறு வீழ்ச்சிப்போக்கான இடர்நேர்வுகள் காணப்படுகின்றன.** அதிகரித்துச் செல்லும் எண்ணெய் விலைகள் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையை மேலும் மோசமடையச் செய்து நிதியியல் உறுதிப்பாட்டுக்கு தேவையான பொருளாதார சூழல் மீதான உறுதிப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறை உறுதிப்பாட்டை முற்றிலும் அடைய இயலாத நிலையில் உயர்ந்த இறைப் பற்றாக்குறைகள் நிறுவனங்களதும் சந்தைகளதும் செயலாற்றத்தில் தாக்கத்தை

ஏற்படுத்தலாம். நிதித்துறையின் மற்றொரு நீண்டகாலப் பிரச்சினை நிதி கிடைப்பதற்கான மார்க்கங்கள் மேம்பாடு அடையவேண்டிய தேவைப்படாது. இவ்வகையில் குறிப்பிட்ட துறைகளுக்கு நிதி கிடைப்பனை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தலையீடு செய்து சிறப்பியல்பு வாய்ந்த நிதி நிறுவனங்களை உருவாக்குவது ஒரு சாதகமான அபிவிருத்தியாகும். எனினும் எதிர்கால போட்டி சூழ்நிலைகளை எதிர்கொள்ள இந்நிறுவனங்கள் சரியான நீண்டகால தொலை நோக்கினைக் கொண்டி ராதுவிடின் நிலைத்திருக்கும் தன்மை தொடர்பான பிரச்சனைகள் தோன்றலாம். தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி இன்னமும் அதிகமாகவே காணப்படுகின்றது. இது கடன் தரத்தைப்

பாதிக்கலாம். 2006 இல் சந்தை இடர்நேர்வுக்கான மூலதன விதிப்பு அறிமுகப்படுத்தப் பட்டதுடன் சில வங்கிகளில் புதிய மூலதனத்தை பாய்ச்சவேண்டிய தேவை உருவாகலாம். உரிமைத்துவம் மற்றும் நிதிசார் கம்பனிகள் தொடர்பான பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு உள்ளக ஆளுகையானது வங்கிகளில் மேம்படுத்தப்படவேண்டும். ஆயினும், சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைப்பு தொடர்ச்சியாக வலுப்படுத்தப்படல், நிதி நிறுவனங்களின் மூலதனம் அதிகரிக்கப்படல், மேம்பட்ட இடர்நேர்வு முகாமை நடைமுறைகள், இறை உறுதிப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான சந்தைசார் ஒழுக்கம் என்பன இவ் இடர்நேர்வுகளை குறைக்கவும் முகாமிக்கவும் உதவும்.

**வங்கிகளின் உரிமைத்துவத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் முக்கியத்துவம்**

உரிமைத்துவம் சார்ந்த கட்டுப்பாடுகள்: வங்கிகளின் ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தலுக்கு பக்க பலமாக விளங்குகின்றன. வங்கியியல் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படவும் மேற்பார்வை செய்யப்படவும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

முதலாவது பல நாடுகளில் வங்கித் தொழில் ஒரு சிறு சிலருரிமை சந்தையாகவே காணப்படுகின்றது. இத்துறையினுள் நுழைவது சுதந்திரமானதல்ல. அனுமதி கட்டுப்பாடுகள், நுழைவு மூலதன தேவைப்பாடுகள், பொருளாதார தேவை பரீட்சைகள், உடமையாளருக்கும் உயர் முகாமைக் குழாத்தினருக்குமான தகுதிகாண் நிபந்தனைகள் என்பன அமுலில் உள்ளன. வங்கித்தொழில் நிறுவனமொன்று தொழிலிலிருந்து விலகுவதும் சாதாரணமானதோ நேரடியானதோ அல்ல. இரண்டாவது வங்கியியல் துறையின் சேவைகளை நுகருவோர் நாடுகளுக்கிடையிலான நிதியியல் சேவைகளானது வர்த்தகத்திலுள்ள கட்டுப்பாடுகள் போன்ற மூலதன கணக்கு கொடுக்கல் வாங்கல்கள் மீதான கட்டுப்பாடுகளால் நெருக்குதலுக்குள்ளாவர். எனவே உள்நாட்டு கைத்தொழிலானது ஒரு குறிப்பிட்ட நுகர்வோர் பிரிவினருக்கு சேவையாற்றும் சிறப்புரிமையை அனுபவிக்கின்றது. மூன்றாவதாக வங்கியியல் துறையானது நிகழ்த்தக்க பொறுப்புகளை ஏற்கிறது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தினதும் நிறுவனங்கள் வீட்டுத்துறையினர் மற்றும் துறையிலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் இடைநிலை உறவுகளை உருவாக்குகின்றது. எனவே, போதியளவு கடுமையான பயனுறுதிமிக்க ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வையில்லாத நிலையில் வங்கியியல் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தாவிடின் ஒரு உடமையாளர் வங்கியியல் நிறுவனமொன்றை வைப்பாளர்களுக்கும் நாடு முழுவதற்கும் பாதிப்பு

ஏற்படத்தக்க வகையில் நடாத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளன. எனவே இம்மூன்று விடயங்களிலுமிருந்து விதிமுறைகளை உருவாக்கல், பயனுறுதிமிக்க ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வையும் சிறந்த உள்ளக ஆளுகை நடைமுறைகளைப் பின்பற்றுவதனூடாக வங்கித்துறை சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதனை புலப்படுத்துகின்றன. இவ்விதிகள், மேற்பார்வை நியமங்கள் மற்றும் நடைமுறைகளது அளவு நாடுகளிடையே வேறுபட்டுக் காணப்படுகின்றது.

உரிமைத்துவம் தொடர்பான கட்டுப்பாடுகளது குறிக்கோள்கள் எவையெனில் கடனாகப் பெறப்பட்ட நிதிகள் தவறாக அல்லது மதிநுட்பமற்ற வகையில் பயன்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை குறைக்கும் வகையில் உரிமைத்துவத்தை பரந்துபட்ட வகையில் அமைவதை உறுதிசெய்வதாகும். இதேவேளை குறைந்தளவு உரிமைத்துவமானது உரிமையாளர்கள் போதிய அக்கறையை வங்கி மீது செலுத்தும் வெகுமதியை வழங்காது போகலாம். இதேவேளை உரிமைத்துவ கட்டுப்பாடுகள் பயனுறுதிமிக்க மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு மாற்றீடல்ல என்பதனையும் வலியுறுத்திக் கூறுதல் வேண்டும். மேலும் தகதிகாண் நிபந்தனைகள், ஒரு தொடர்ச்சியான அடிப்படையில், சிறந்த உள்ளக ஆளுகையை தீர்மானிப்பதில் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். உரிமைத்துவ கட்டுப்பாடுகள் போதிய பங்கு முதலீடுகள் பொருத்தமான மறுசீரமைத்தல் மற்றும் வங்கித்துறையின் திரட்டி என்பவற்றுடன் இணைந்து செல்லுதல் வேண்டும்.

வங்கி தனது அங்கத்துவ நாடுகளில் நிதியியல் துறைகளது தன்மைகள் தொடர்பில் அளவீடுகளை நடாத்துகின்றது. 2003 இல் நடாத்தப்பட்ட அளவீட்டின்படி 157 நாடுகளில் 112 நாடுகளில் எவ்வித உரிமைத்துவ கட்டுப்பாடுகளும் காணப்படவில்லை. இவற்றில் பெரும்பாலான நாடுகள் சிறந்த நிதியியல் முறைமை, குறைந்தளவான மூலதன கணக்கு கட்டுப்பாடுகள் என்பவற்றைக் கொண்டிருந்ததுடன் பொருளாதார அபிவிருத்தியின் உயர் மட்டத்திலும் காணப்பட்டன. எஞ்சிய 45 நாடுகளில் உரிமைத்துவ கட்டுப்பாடுகள் 5-50 சதவீதமளவில் காணப்பட்டன. எனினும் இவற்றில் சில நாடுகள் பொருளாதார அபிவிருத்தியின் கீழ் மட்டத்தில் காணப்பட்டதுடன் மோசமான ஒழுங்குபடுத்தல்

வரைபடம் சி 18.1  
உடமைகளின் பரம்பல்



1. உலகவங்கியின் வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்கு விதிகள் மீதான தரவுத்தளம்  
2. நிதியியல் துறையின் வினைத்திறனானது உலகப்பொருளாதார மன்றத்தினால் திரட்டப்பட்ட போட்டித்தன்மைச் சுட்டெண்ணினால் அளவிடப்படுகிறது.



மற்றும் மேற்பார்வையையும் கொண்டிருந்ததுடன் நிதி முறைமையின் திறமையில் கீழ்நிலையில் காணப்பட்டன. இந்நாடுகள் மோசமான மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு மாற்றாகவும் சிறந்த உள்ளக ஆளுகை தொடர்பில் காணப்பட்ட மோசமான நடைமுறைப்படுத்தலுக்கு மாறாகவும் உரிமைத்துவத்தின் மீதான கட்டுப்பாடுகளை விதிப்பதை விரும்பின.

உரிமைத்துவ கட்டமைப்பானது மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டலாம். கட்டுப்பாடுகள் இல்லாதவை, ஆகக் குறைந்தது இரு உரிமையாளர்களையாதல் வேண்டுபவை 5-20 சதவீதமளவில் உரிமைத்துவ உச்ச எல்லைகளைக் கொண்டிருந்தவை (படம் 1).

நிதியியல் முறைமையின் திறமை உரிமைத்துவத்துடன் எத்தகைய இணைவையும் கொண்டிருக்கவில்லை என்பதை படம் 2 காட்டுகின்றது. எனினும் சிறந்த முறைமைகளையுடைய நாடுகளில் எத்தகைய கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. தலாவருமானம் உரிமைத்துவத்துடன் இணைந்து செல்லவில்லை என்பதனை படம் 3 காட்டுகின்றது.


இலங்கை தனியொரு உரிமைத்துவத்தை வங்கிச் சட்டத்தில் 10 சதவீதமாக வரையறுத்துள்ளது. எனினும் ஒரு விதப்புரையின் பிரகாரம் குறிப்பிட்ட நிறுவன பிரிவுகளுக்கு 15, 20, 25 சதவீதமான அதிகாரிப்புக்களை அனுமதித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வங்கிகளது உள்ளக ஆளுகை தொடர்பாக எழுந்துள்ள இரு முக்கிய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பின்வருவனவாகும்.

1. உரிமைத்துவத்தின் குவிவு
2. வங்கியை கட்டுப்படுத்தும் ஆட்களது தன்மை

அதாவது பிரதான உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்களது தகுதி நிலை உள்ளக ஆளுகை தொடர்பாக விசேடமான சில சவால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வரைபடம் சி 18.2

வினைத்திறனும் உடமையும்



வங்கியின் உரிமைத்துவ கட்டமைப்பு வெளிப்படையான தன்மை இல்லாதபோது அல்லது கட்டுப்படுத்தும் பங்குதாரர்களது செல்வாக்கை அல்லது முறையற்ற நடவடிக்கைகளை சரிபார்த்து சமநிலையை பேண போதிய சூழ்நிலைகள் இல்லாதபோது இந்நிலை ஏற்படுகின்றது.

எவ்வாறெனினும் இலங்கையிலுள்ள மிகப் பெரிய சவால் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதிலுள்ள இடர்பாடாகும். பலமற்ற வங்கிகள் சட்டத்தை புறந்தள்ளி செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்றத்தினூடான நடவடிக்கையேற்படுத்தக்கூடிய சந்தை தாக்கங்களை கருத்திற் கொண்டு இவ்வகிகளது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை தொடர்பில் பாராமுகமாக நடந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய உரிமைத்துவ கட்டமைப்பு, சுயாதீனமற்ற பணிப்பாளர்கள், தொடர்புபட்ட பிரிவினரின் கடன்கள் என்பவற்றில் பிரதிபலித்தவாறு உள்ளக ஆளுமையின் தரம் மோசமாகவுள்ளது.

எனவே உள்ளக ஆளுமையை மேம்படுத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலை வலுப்படுத்துவதும் சட்டப்படியாக உரிமைத்துவ கட்டமைப்பினை சீராக பின்பற்றுவதும் அவசியமாகும். எனவே தற்போது நடைமுறையிலுள்ள மேற்பார்வை செயன்முறைக்கு ஆதரவாக மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடைமுறைப்படுத்த போதுமான சட்டவலு ஒப்பந்த நடைமுறைப்படுத்தல், கடன்தீர் ஆற்றலற்ற நிலையை எதிர்கொள்ளும் சட்டமுறைமை, கணக்கீட்டு கட்டமைப்பு உள்ளக ஆளுகை முறைமை, சந்தைசார் ஒழுக்கத்தை உறுதி செய்யும் வெளிப்படுத்தல் நடைமுறைகள், பிரச்சினையுள்ள வங்கிகளது சிக்கல்களை தீர்த்துக்கொள்ளும் பயனுறுதி மிக்க நடைமுறை, பொருத்தமான அளவில் பாதுகாப்பை வழங்கத்தக்க முறைமைசார் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு வலையமைப்பு என்பவற்றை உள்ளடக்கிய நன்கு விருத்தியடைந்த பொது உட்கட்டமைப்பினை உருவாக்குதல்.

வரைபடம் சி 18.3

தலைக்குரிய வருமானமும் உடமையும்

